

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION



தமிழர் தேசிய நினைவெழுச்சி நிகழ்வு - ரொறன்ரோ





ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canadaதொலைபேசி
416 920 9250
தொலைநகல்
416 921 6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவு

வெளியீடு

அகிலன் அசோஷியேற்ஸ்

முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
நஞ்சி திருஉதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
குயின்ரன் துரைசிங்கம்
அனோஜினி குமாரதாசன்பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்விநியோக முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்பொதுமக்கள் தொடர்பு
இ. சிவலிங்கம்
எஸ். திருமுருகா
ப. சிவசுப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாசன்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்

ஆசிரியரிடமிருந்து

From the Editor

மீள் எழுச்சி!

இந்த வருடம் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் ஒரு வகையில் முக்கியமானது. வருட ஆரம்பத்திலிருந்து இதனை அவதானிக்க முடிகின்றது.

மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பாக இரண்டாவது தீர்மானத்தை நிறைவேற்றியது.

இலங்கையின் மனித உரிமை மீறலில் மாற்றம் ஏற்படவேண்டுமென கனடிய அரசு தொடர்ந்து வலியுறுத்த ஆரம்பித்தது.

மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நிலைமையை நேரில் அவதானிக்க வடக்கே சென்று திரும்பிய பின்னர், இலங்கை மீது சர்வதேச விசாரணை தேவையென வலியுறுத்தினார்.

அமெரிக்காவின் பல்வேறு அறிக்கைகளும் ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

சர்வதேசத்தின் வலியுறுத்தலால் நடத்தப்பட்ட வடமாகாண சபைத் தேர்தலில் 'மகிந்த சிந்தனையை' நிராகரித்த மக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் மாகாண ஆட்சியை ஒப்படைத்தனர்.

மாகாண சபையிடம் அதிகாரமில்லையாயினும், மகிந்தவின் பொம்மை ஆட்சி அங்கு ஏற்படக்கூடாதென்பதற்காக தமிழ் மக்கள் அளித்த உயர் தீர்ப்பு இது.

இலங்கையில் நிகழ்ந்தேறிய பொதுநலவாய மாநாடு, பின்னையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக மாறி நிற்கிறது. கனடியப் பிரதமரை அடுத்து மொறீஷியஸ் பிரதமரும் இதனைப் புறக்கணித்தார்.

தமிழ்நாட்டின் அதீத அழுத்தம் காரணமாக, இந்தியப் பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்வதைத் தவிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றாராயினும், அதனிலும் பார்க்க முக்கியமானதாக வடக்கின் கள நிலையைப் பார்க்கச் சென்ற பிரித்தானிய பிரதமர், இலங்கை அரசுக்கு எதிராக காட்டமான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். மார்ச் மாதம் ஜெனிவா மாநாட்டில் இலங்கை மீது சுயாதீன விசாரணை நடத்தும் பிரேரணையைக் கொண்டுவர அறிவிப்பும் கொடுத்து வருகிறார்.

இந்தச் செயற்பாடுகளின் பின்னணியில், வடதமிழீழத்தில் கடந்த மாதம் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்த முடிவின் பின்னர், ராணுவக் கொடூரத்தினால் அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் மத்தியில் பாரிய மாற்றமொன்று ஏற்பட்டுள்ளது.

அரசு படைகளின் அச்சுறுத்தல்களையும் மீறிப் பல இடங்களில் சுடர் விளக்கேற்றி மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த மீள் எழுச்சியை அணையவிடாது பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
CanadaTel: 416 920 9250
Fax: 416 921 6576email
tamilsinfo@sympatico.caProduced by
Elam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Quintus Thuraisingam
Anojini KumaradasanGeneral Manager
S.T. SingamCirculation Manager
R. R. RajkumarPublic Relation
R. Sivalingam
S. Thirumuruga
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. KumaradasanTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 Copies



23வது ஆண்டு மலர் கட்டுரைகள் டிசம்பர் 14 வரை ஏற்கப்படும்

1991 பெப்ரவரியிலிருந்து கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளாகக் கனடாவில் மாதம் தவறாது வெளிவந்து கொண்டிருக்கும் 'தமிழர் தகவல்' சஞ்சிகை, அடுத்த மாதம் (2014 ஜனவரி) அகவை இருபத்து மூன்றினைப் பூர்த்தி செய்கின்றது.

வழக்கம் போல ஆண்டு மலர் வெளியீடு, 2014 பெப்ரவரி மாத நடுப்பகுதியில் ரொறன்ரோவில் நடைபெறும். 23வது ஆண்டு பூர்த்தி மலர் தயாரிப்புப் பணி துரிதமடைந்துள்ளது என்பதை எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் அறியத்தருவதில் மகிழ்வடைகின்றோம்.

கனடியத் தகவல்களையும், புலம்பெயர்ந்த தமிழர் வாழ்வியல் தகவல்களையும் ஆவணப்படுத்தும் தகவல் திரட்டாக சுமார் 160 பக்கங்களில் ஆண்டு மலர்கள் வெளிவருவதை அனைவரும் அறிவர்.

எனவே, இதற்கான கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில், 'தகவல்' என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட வேண்டியது அவசியம். முத்தேர்வுகள், இளையோர்கள், மாணவர்கள் ஆகியோரும் எழுதலாம். இவர்களின் அனுபவங்கள் கூட பரிமாற்றத்துக்குரிய தகவல்களே.

அச்சாகும் ஆறாயிரம் பிரதிகளில் சுமார் ஆயிரம் வரையானவை இலங்கை மற்றும் தமிழீழம் உட்பட தமிழர் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் முப்பது வரையான நாடுகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம். தாயக பல்கலைக் கழக ஆசிரியர்கள் - மாணவர்கள் மத்தியில் 'தமிழர் தகவல்' பெரிதும் விரும்பப்படும் ஓர் ஆய்வுக்குரிய வெளியீடாக மதிக்கப்படுகின்றது.

23வது ஆண்டு மலருக்கான ஆக்கங்கள் இந்த மாதம் 14ஆம் திகதி வரை ஏற்கப்படும். அச்சடிக்கப்பட்டவைகளை tamilsinfo@sympatico.ca என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பலாம். கையெழுத்துப் பிரதிகளை தபாலில்

Tamils Information,
P.O.Box - 3, Station - F,
Toronto, Ontario, M4Y 2L4
என்ற முகவரிக்கு அனுப்பவும்.

குடும்பங்களை மீளிணைத்தலுக்கு 2014ல் அதிக முன்னுரிமை! துரித நடைமுறைத் திட்டம் தயார்

Aggressive action plan to reunite families in 2014

Canada's Citizenship and Immigration Minister Chris Alexander pledged aggressive action to reunite more families in 2014. Alexander also announced that the backlog of Parent and Grandparent (PGP) program applicants will be almost fifty percent lower by the end of 2013 than it was just two years ago.

குடும்பங்கள் மீளிணைவுத் திட்டத்தை துரிதமாக முன்னெடுப்பதற்கு 2014ஆம் ஆண்டில் அதிக முன்னுரிமை வழங்கப்படுமென்று கனடாவின் பிரஜாவுரிமைகள் மற்றும் குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ் அலக்சாந்தர் அறிவித்துள்ளார்.

குடும்பங்கள் மீளிணைவு என்பது, கனடாவுக்கு வரும்போது ஒருவர் குடும்பத்தார்களுக்கு தமது கணவர்/மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டுவிட்டு வந்திருந்தால், அவர்கள் கனடாவில் குடியேற நடவடிக்கை எடுப்பது என்பதாகும். இந்த நடைமுறை அகதிகளாக வருபவர்களுடன் பெரும்பாலும் சம்பந்தப்பட்டது.

பத்தாண்டுகளுக்கு முன்னர், அப்போதைய விபரல் அரசாங்கத்தில் மிகவேகமாக முன்னுரிமை பெற்றிருந்த குடும்ப மீளிணைவுத் திட்டம், ஸ்டீபன் ஹாப்பர் அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் பின்னடைவு கண்டதால், லட்சக் கணக்கான கோவைகள் தேக்கநிலைக்குச் (backlog) சென்றன. தற்போது சுமார் எண்பதாயிரம் வரையான குடும்ப மீளிணைவு விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது.

குடும்ப மீளிணைவுடன் இணைந்ததாக, தேக்க நிலையிலுள்ள பெற்றோர் மற்றும் பாட்டன் பாட்டியாரின் ஸ்பொன்சர் விண்ணப்பங்களையும் ஐம்பது வீதமளவில் இந்த வருட இறுதிக்குள் குறைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அமைச்சர் அலக்சாந்தர் அறிவித்துள்ளார்.

2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில், ஐம்பதாயிரம் என்ற இலக்கைத் தாண்டி கூடுதலான பெற்றோரும், பாட்டன் பாட்டியாரும் கனடா வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு இலாகா தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் சுமார் இருபதாயிரம் போருக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Under the Action plan Faster family Unification, the Government cut backlogs and wait times for sponsored parents and grand parents. Prior to that, families regularly had to wait eight years or more to bring their loved ones from overseas.

சில வருடங்களுக்கு முன்னர் ஒருவரை ஸ்பொன்சரில் கனடாவுக்கு அழைக்க, சுமார் எட்டு வருடங்கள் வரை பரிசீலனைக் காலம் காத்திருக்க வைத்தது. ஆனால் புதிய திட்டம் இதனை வெகுவாகக் குறைக்கின்றது. அனேகமாக, காத்திருக்கும் காலம் ஐந்து மடங்களவுக்குக் குறையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய திட்டமானது வேகமான பரிசீலனைக்குரியது என்பது மட்டுமன்றி, காத்திருக்கும் காலத்தையும் குறைப்பது என்று அமைச்சர் அலக்சாந்தர் விபரித்துள்ளார்.

பெற்றார்களையும் பாட்டன்/பாட்டிகளையும் விருந்தினர்களாக வரவழைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 'சூப்பர் விசா' திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 26,000 வரையானவர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்தவர்களில் 84 வீதமானவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டது.

'சூப்பர் விசா' என்பது பத்து வருட பாவனைக்குரியது. ஆனால் இந்த விசாவில் வரும் ஒருவர், ஒரு தடவையில் ஆகக்கூடியது 2 வருடங்கள் மட்டுமே இங்கு தங்கமுடியும்.

ஸ்தி





றஞ்சி திரு

சின்னச் சின்ன

தகவல்கள்

கனடாவில் தேநீர் அருந்துபவர்கள் தொகை இப்போது அதிகரித்து வருகின்றது. கனடிய மக்களின் பிரதான பானங்களில் ஐந்தாவது இடத்தை தேநீர் வகிக்கின்றது. வருடமொன்றுக்கு சுமார் பத்து பில்லியன் கோப்பை தேநீர் அருந்தப்படுவதாக அண்மைய புள்ளி விபரமொன்று தெரிவிக்கின்றது. பல்வேறு சுவைகளைக் கொண்ட தேநீர் இப்போது விற்பனையாகின்றது. 2020ல் கனடாவில் தேநீர் அருந்துபவர்களின் தொகை 40 சதவீதத்தால் அதிகரிக்குமென எதிர்வு கூறப்படுகின்றது.

ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்பவர்களுக்காக கடவுச்சீட்டு நடைமுறையில் புதிய விதி நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த நாடுகளுக்குச் செல்பவர்களின் கடவுச் சீட்டுகள், அங்கிருந்து திரும்புவதற்கான நாளுக்குப் பின்னர் ஆகக்கூடியது மூன்று மாதங்களுக்காவது செல்லுபடியானதாக இருக்க வேண்டும். உதாரணமாக அங்கிருந்து திரும்பும் நாள் டிசம்பர் 20 என்றால், கடவுச்சீட்டு அடுத்த மார்ச் 20 வரை செல்லுபடியானதாக இருக்க வேண்டும்.

வைன் மற்றும் பியர் போன்ற குடிவகைகளைச் சில வர்த்தக நிலையங்களிலும் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமென ஒன்றாயியோ 'கொன்வீனியன்ஸ் ஸ்டோர்ஸ்' அமைப்பு விடுத்திருந்த வேண்டுகோளை ஒன்றாயியோ மாகாண அரசாங்கம் நிராகரித்துள்ளது. இவர்களுக்கு அனுமதி வழங்கும் திட்டம் தமது அரசிடமில்லை என்று முதலமைச்சர் கத்லீன் வின் தெரிவித்துள்ளார். ஆனாலும் விசேட விற்பனை நிலையங்கள் மூலம் இவை கிடைக்குமென்று கூறியுள்ளார்.

சிறுவர் ஆபாசப் படங்கள் தொடர்பாக கனடியப் பொலிசார் நடத்திய திட்டமிட்ட வேட்டையில் சுமார் நூறு பேர் கடந்த மாதம் சிக்கினர். இவர்களில் ரொறன்ரோவில் 45 பேரும் கியுபெக்கில் 45 பேரும் அடங்குவர். ரொறன்ரோவில் உள்ள ஒரு நிறுவனம் ஆண் சிறார்களின் நிர்வாகக் கோலத்திலான இறுவட்டுகளை விற்பனை செய்து வந்ததும் நிரூபணமாகியுள்ளது. கனடா, அமெரிக்கா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா ஆகியன கூட்டாக இந்த விசாரணையை மேற்கொண்டிருந்தன.

ரொறன்ரோ நகரிலுள்ள பிரதான வீதிச் சந்திகளில் மேலும் கமராக்களைப் பொருத்த வேண்டிய தேவை நகரப் பொலிசாருக்கு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்துச் சட்ட விதிகளை மீறி வேகமாக ஓட்டுபவர்கள், தவறான திருப்பங்களை மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்நடவடிக்கை அவசியமாகின்றது என்று நகர பொலிஸ் அதிபர் தெரிவித்துள்ளார். தற்போது சில குறிப்பிட்ட சந்திகளில் மட்டுமே கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கனடாவில் களவாடப்பட்ட மோட்டார் வாகனங்களில் சில அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. களவாடிய வாகனங்களுக்கு பொய்யான ஆவணங்களைத் தயாரித்து அமெரிக்காவுக்கு ஓட்டிச் சென்று அங்கு விற்பனை செய்துவிட்டு, அங்கிருந்து பஸ் மூலம் கனடா திரும்புகையில் சிலர் அகப்பட்டனர். இவ்வாறு விற்கப்பட்டவை அங்கிருந்து ஆபிரிக்காவுக்கு அனுப்பப்படுவது வழக்கமாம். பொலிசார் தங்கள் விசாரணையை துரிதமாக ஆரம்பித்து சில வாகனங்களை மீட்டுள்ளனர்.

கனடாவில் போக்குவரத்துச் சாதனங்களால் சூழல் மாசுபடுகின்றது என்றும் இதனால் சுமார் பத்து மில்லியன் மக்கள் ஆபத்தை எதிர்கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வருகின்ற போக்குவரத்து வாகனங்களிலிருந்து வெளிவரும் அசுத்த வாயுவே இதற்கு முக்கிய காரணம். இதன் காரணமாக இருதய நோய், புற்று நோய் என்பன அதிகரிக்கும் வாய்ப்புண்டு என்று கனடிய மருத்துவர் சங்கம் தனது வெளியீடு ஒன்றின் வாயிலாக அறியத் தந்துள்ளது.

தமிழர் மரபுரிமை மாதம் 2014 ஜனவரி


கனடாவில் ஐந்தாவது ஆண்டாக நடைபெறும் தமிழர் மரபுரிமை மாதம் அடுத்த மாதம் (2014 ஜனவரி) நடைபெறவுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு மார்க்கம் நகரசபை மண்டபத்தில் ஜனவரி 9ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை நடைபெறும். அனைவரும் இதில் பங்குபற்ற முடியும். சுமார் முப்பது வரையான தமிழர் சமூக நிறுவனங்கள் பங்குபற்றும் பல்வேறு மரபுரிமை மாத நிகழ்ச்சிகள் ஜனவரி மாதம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற ஏற்பாடாகி வருகின்றது. முன்னைய நாளுக்கு ஆண்டுகளைப் போன்று இவ்வருடமும் மாணவர் ஓவிய சுவரொட்டிப் போட்டி நடைபெறுகின்றது. தமிழர் மரபுரிமை மாத உத்தியோகபூர்வ இறுதி நிகழ்ச்சி ஜனவரி மாதம் 25ஆம் திகதி ஏஜெக்ஸிலுள்ள ஜே கிளார்க் ரிச்சர்ட்சன் கல்லூரி அரங்கில் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்களுக்கு மரபுரிமை மாத விழாக்குழுத் தலைவர் நீதன் ஒண்ணுடன் 416 824 3399 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

ரி.ரி.சி கட்டணம் அதிகரிக்கிறது

ரி.ரி.சி எனப்படும் ரொறன்ரோ போக்குவரத்துச் சபை அதன் கட்டணங்களை அடுத்த வருடத்தில் (ஜனவரி முதலாம் திகதி) அதிகரிக்க முடிவுசெய்துள்ளது. மாதாந்த மெட்ரோ பஸ் ஒன்றின் விலை ஐந்து டாலர் 25 சதவீதமாக அதிகரிக்கின்றது. முதியவர்களின் டோக்கன் 2 டாலராகிறது. பணம் செலுத்தும் கட்டணங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அவ்வாறு முடிவு எட்டப்படவில்லை. ரி.ரி.சியின் வரவு செலவு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஆறு மில்லியன் டாலர் தேவைப்படினும், அதனை முழுமையாக கட்டண உயர்வினால் ஈடு செய்ய முடியாதிருப்பதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடுமையான குளிர்க்கு கனடா தயாராகிறது

சாதாரணமாகச் சமாளிக்க முடியாத கடுங்குளிர்காலத்தை நோக்கி கனடா நகர்வதாகக் கனடிய காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. இந்தக் குளிர்காலம் அடிக்கடி திடீர் மாற்றங்களைக் கொண்டதாகவும், சிலவேளை தாங்க முடியாத கொடுமானதாக அமையலாமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மார்ச் மாதம் வரைக்கும் சமச்சீரற்ற குளிர்கால இருக்குமெனவும் இதனால் பெரும் பாதிப்புகள் ஏற்படலாமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.



அதிகாரங்கள் பறிக்கப்பட்டாலும் மக்கள் ஆதரவில் முன்னணி!

செய்திகளில் அன்றாடம் பிரதான இடம் பெறுபவராக ரொறன்ரோ மேயர் ரொப் போஃர்ட் மாறியுள்ளார்; அல்லது மாற்றப்பட்டுள்ளார். மதுபோதைப் பாவனையிலிருந்து அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள். சிலவற்றுக்கு அவர் மன்னிப்புக் கேட்டும் அது வழங்கப்படவில்லை. அவரது மேயர் பதவிக்கான அதிகாரங்களைத் தீர்மானங்கள் ஊடாகப் பறித்த நகரசபை அவைகளை உதவி மேயரிடம் கையளித்துள்ளது. சில காலத்துக்குப் பதவி விலகி இருக்குமாறு மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் அதனை போஃர்ட் நிராகரித்து விட்டார். இப்போது அதிகாரங்களற்ற, பெயரளவிலான மேயராக மட்டுமே அவர் இருக்கிறார் - அதாவது மேயர் கதிரை அவரிடம்; ஆனால் அதிகாரங்கள் உதவி மேயரிடம். இருப்பினும் ஆகப்பிந்திய கருத்துக் கணிப்பொன்றின்படி, இவருக்கான மக்கள் ஆதரவு குறையவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதேசமயம் பிரபலமான 'மக்லீன்ஸ்' சஞ்சிகை 2013ம் ஆண்டின் செய்தியில் முக்கியமானவர்கள் வரிசையில் இவரையே முதன்மையானவராகத் தெரிந்து தனது அட்டையில் இவரது ஒளிப்படத்தைப் பிரசுரித்துள்ளது. 'தமிழர் தகவல்' முன்னர் ஒரு தடவை குறிப்பிட்டதுபோல, ரொப் போஃர்ட் 'நித்திய கண்டத்தில் பூரண ஆயுள்' உள்ளவர் போலுள்ளது.

நான்கு இடைத்தேர்தல்களில் 2 லிபரல், 2 கன்சர்வேடிவ்

கடந்த மாதம் கனடாவின் நாடாளுமன்றத்துக்கு நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இவற்றுள் இரண்டில் லிபரல் கட்சி வெற்றி பெற்றது. மேற்குக் கனடாவின் இரண்டையும் மிகச் சிரமப்பட்டு ஆளும் கன்சர்வேடிவ் தக்க வைத்துக் கொண்டது.

2015ல் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்கு முன்னோடியாக நாடி பிடித்துப் பார்க்கும் வகையில் நடைபெற்ற இந்த இடைத்தேர்தல்கள், ஜஸ்டின் ரூடோவின் புதிய தலைமையிலான கனடிய லிபரல் கட்சியை மக்கள் பெருமளவில், விரும்புகின்றார்கள் என்பதைக் காட்டியுள்ளது.

ரொறன்ரோ மத்திய தொகுதியில் லிபரலின் கிறிஸ்தியா பிறீலாண்ட், என். டி. பியின் லின்டா மக்குவைக்கை விட அதிகளவில் வாக்குகள் பெற்றுத் தெரிவாளார். அதேசமயம், என். டி. பி முன்னைய தேர்தலைவிட இருபது வீத வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. கியுபெக்கின் மொன்றியலில் அமைந்துள்ள பெளரசா தொகுதியில் லிபரலின் இமானுவல் டுபர்க் இலகுவாக வெற்றியீட்டினார்.

மனிரோபாவின் பிரான்டன்-சூரிஸ் தொகுதியில் கன்சர்வேடிவ் அபேட்சகர் வெற்றி பெற்றாராயினும், லிபரல் கடும் போட்டியை ஏற்படுத்தியால் வெற்றி வாக்கு வீதம் 1.5 (கமார் 300 வாக்குகள்) மட்டுமே. நீண்ட காலமாக கன்சர்வேடிவ் வசமிருந்து வரும் மனிரோபாவின் புரொவென்சர் தொகுதியில் கன்சர்வேடிவ் வேட்பாளர் ரெட் போஃர்ட் மிக இலகுவாக 58 வீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார்.

இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தேசிய ரீதியில் என். டி. பி. முன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதைக் காட்டுவதாக அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆணையிறவில் கனடிய பிரதிநிதி மரணித்தவர்களுக்கு மலர் அஞ்சலி



இலங்கையில் கடந்த மாதம் நடந்த பொதுநலவாய மாநாட்டை கனடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் புறக்கணித்தார். அமைச்சர் மட்டக் குழுவைக்கூட அனுப்ப விரும்பாத பிரதமர், வெளிவிவகார அமைச்சுக்கான நாடாளுமன்றச் செயலாளர் தீபக் ஒபரேயை அனுப்பினார் இலங்கை சென்றடைந்த தீபக் ஒபரேய், மாநாட்டில் பங்குபற்றுவதற்கு முன்னர் யுத்தம் நடந்த பகுதியின் உண்மை நிலையைக் கண்டறிய வடக்கே சென்றார். கொழும்பு திரும்பும்போது ஆணையிறவில் இறங்கி, யுத்தத்தில் னரணித்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சில மாதங்களுக்கு முன்னர் மனித உரிமைகள்

ஆணையாளர் நவீந்தம்பிள்ளை முள்ளிவாய்க்கால் சென்றபோது மரணித்தவர்களுக்கு மலர் அஞ்சலி செய்ய விரும்பியபோது இலங்கை அரசு தடுத்துவிட்டது. ஆனால் கனடியப் பிரதிநிதி எவருக்கும் சொல்லாமல் அதனை நிறைவேற்றி விட்டதால் இலங்கை அரசு அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

மோசடி செய்த 3 செனட்டர்கள் பதவியிலிருந்து இடைநிறுத்தம்

கனடிய அரசியல் வரலாற்றில் மூன்று செனட்டர்கள் பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட சம்பவம் கடந்த மாதம் கனடாவில் நடைபெற்றது. இவர்கள் மூவரும் கனடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர்னாலேயே நியமனம் செய்யப்பட்டவர்கள் என்பதும், இவர்களில் இருவர் புகழ்பெற்ற ஊடகவியலாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிதி மோசடியில் சிக்கி பல்வேறு நெருக்கடிகளுக்குள் அகப்பட்டிருந்த மைக் டிபி. பமெலா வலின், பற்றிக் பிரேசு ஆகிய மூவருமே செனட்டர் பணிகளிலிருந்து நீக்கப்பட்டவர்கள். இவர்களைப் பதவியிலிருந்து இடைநிறுத்தும் பிரேரணைக்கு செனட் சபையின் முன்றிலிரண்டு வீதமானவர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.



டாக்டர் எம். கே. முருகானந்தன்

வெருட்டப்படும் பிள்ளைகள் வருத்தம் சொல்லலாம்

முன்பள்ளிச் சிறுவர்களுக்கான ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. ஒரு பாடலை அபிநயத்துடன் பாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு சில பிள்ளைகள் மிக உற்சாகமாக உடல் அசைத்து முகத்தில் உணர்வுகள் தெறிக்கப் பாடினார்கள். சிலர் ஏனோதானோ எனப் பாடினார்கள். கண்ணைக் கசக்கிக் கொண்டு பாடிவரும்படியும் இருந்தார்கள்.

நிகழ்வு முடிந்து குழந்தைகள் மேடையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தபோது அவர்களைத் தூக்கச் சென்ற பெற்றோர்களது முகங்களிலிருந்து உணர்வுகளும் மாறுபட்டிருந்தன.

ஆவலோடு சென்று அணைந்துத் தூக்கியவர்கள் சிலர். முத்தமிட்டுக் கொஞ்சி வாழ்த்தினார்கள் மற்றவர்கள். ஏனோதானோ என அழைத்துச் சென்றவர்களும் இருந்தார்கள். முகத்தில் கோபம் கொப்பளிக்க ஆவேசத்தோடு அடிக்காத குறையாக இழுத்துச் சென்றவர்களும் இருக்கவே செய்தார்கள்.

பெற்றோர்களது உணர்வுகளும் செயற்பாடுகளும் பிள்ளைகளை எவ்வாறு உள்ளூர்ப் பாதித்திருக்கும் என்பது எனது யோசனையாக இருந்தது.

-அவை பெற்றோர்களினதாக மட்டும் இருக்க வேண்டியதில்லை.

-ஆசிரியர்களின்,

-குடும்பத்தில் உள்ள மூத்தவர்களது,

-பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகன ஓட்டுனரது

என யாராவது ஒரு சிலரின் செயற்பாடுகள் அவர்களை வெருட்டுவதாக அல்லது கொடுமைப்படுத்துவதாக இருக்கலாம்.

வெருட்டப்படுவதால் வரும் நோய் அறிகுறிகள்

கொடுமைப்படுத்தல் அச்சுறுத்தல்தல், வெருட்டுதல் போன்றவை அந்தப் பிஞ்சு உள்ளங்களை எவ்வாறு பாதிக்கும்.

பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு அதைப்பற்றி முறையிடத் தெரியாது. யாரிடம் முறையிடுவது எவ்வாறு முறையிடுவது போன்றவை அவர்களுக்குச் சிக்கலாக இருக்கும்.

தங்களுக்கு நெருக்கமான தாய் தகப்பன், சகோதரங்கள், சகமாணவர்கள், ஆசிரியர் போன்றோர்களிலிருந்து வரும் அச்சுறுத்தலை இட்டு எங்கு முறையிடுவது என்பது புரியாது திகைப்பார்கள். இதனால் அவை உடல் நோயாக வெளிப்படலாம்.

அமெரிக்காவின் உயர்வகுப்பு மாணவர்களில், உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 20 சதவிகிதமானவர்கள் வெருட்டப்படுவதாக தெரிகிறது.

ஒட்டிசம், உணவு ஒவ்வாமை, அங்கக் குறைபாடு போன்ற பிரச்சனை உள்ள பிள்ளைகள் இதை எதிர்கொள்ள நேர்வது அதிகம் என்ற போதும் சாதாரண குழந்தைகளும் தப்ப முடிவதில்லை.

அடிக்கடியும், காரணம் விளங்காமலும் குழந்தைகளில் ஏற்படும் உடல் சார்ந்த அறிகுறிகள் பலவற்றிற்கும் அத்தகைய கொடுமைப்படுத்தல் அல்லது வெருட்டல்கள் காரணமாக இருக்கலாம் என்கிறது அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று. இத்தாலியிலுள்ள University of Paduaல் பேராசிரியர் Gianluca Gini தலைமையில் செய்யப்பட்ட ஆய்வானது Pediatrics Sept. 16 இணைய இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

14 நாடுகளிலுள்ள 220,000 பாடசாலை செல்லும் பிள்ளைகளிடையே செய்யப்பட்ட 30 ஆய்வுகளின் தரவுகளை இது உள்ளடக்குகிறது. அச்சுறுத்தலுக்கு அல்லது கொடுமைக்கு ஆளாகும் பிள்ளைகள் ஏனைய குழந்தைகளைவிட இரண்டு மடங்கு அதிகமாக தங்களுக்கு சுகமில்லை எனச் சொல்லுவார்கள். அதாவது உண்மையில் எந்தவொரு நலக்குறையும் இல்லாத போதும் வருத்தம் சொல்வார்கள் என்கிறது இந்த ஆய்வு.

பொதுவாக அத்தகைய பிள்ளைகள் சொல்லும் அறிகுறிகள் என்ன?

- தலையிடி, - சுவாசிப்பதில் சிரமம்,
- வயிற்றுவலி, - தசைப்பிடிப்புகள்,
- முதுகுவலி, - ஓங்காளம்,
- கழுத்து வலி, - வாந்தி,
- தோள் மூட்டு உளைவு, - வயிற்றோட்டம்

போன்றவையே பொதுவான

அறிகுறிகளாகும்.

இது மேலைநாடுகளில் செய்யப்பட்ட ஆய்வு என்றபோதும் இது போன்ற அறிகுறிகளுடன் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மருத்துவர்களிடம் அழைத்து வருகிறார்கள். தலையிடி என்றால் மூளைக்குள் கட்டி என்றும், தலைப்பாரம் என்றால் சைனஸ் பிரச்சனையா என்றும் வயிற்று வலி என்றால் அப்பென்டிசைடிஸா அல்லது வேறு ஏதாவது ஆபத்தான நோயாக இருக்குமா எனப் பயந்தடித்து பிள்ளைகளை இழுத்துக் கொண்டு வருகிறார்கள்.

எப்பொழுதாவது ஒரு தடவை அத்தகைய அறிகுறிகள் வந்தால் அது உண்மையான நோயாக இருக்கலாம். ஆனால் அடிக்கடியும், காரணம் புலப்படாதபோது வந்தால் அது பிள்ளையின் மனதில் மறைந்துள்ள ஏதாவது ஒரு அச்சம் காரணமாக இருக்கலாம் என்பதை பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

'காலையிலை வயிற்றுக் குத்தெண்டு வயித்தைப் பிடிச்சுக் கொண்டு படுத்துக் கிடந்தான். இப்ப இஞ்சை வர்க்குள்ளை சுகமாக கிடக்காம்' என்று சில அம்மாக்கள் சொல்லுவார்கள்.

ஆம்! சில பெற்றோர்கள் இது நோயல்ல என ஓரளவு ஊகித்துக் கொண்டாலும் அதை தெளிவு படுத்துவதற்காக மருத்துவரிடம் வருவது உண்டு.

'கள்ளம் செய்யிறான்' என்று சொல்லி அவர்களை நக்கல் அடிக்கக் கூடாது. இவை பெரும்பாலும் தாங்களாகவே வேண்டுமெனத் திட்டமிட்டுச் செய்வதில்லை. மனதில் உறைந்திருக்கும் கிலேசம் நோயாக வெளிப்பட்டிருக்கும். அதை விளக்க அவர்களுக்கு தெரிவதில்லை.

'பள்ளிக் கூடத்திலை ஆராலை உங்களுக்கு கரைச்சல்' எனப் பேச்சோடு பேச்சாகக் கேட்டுப் பார்த்தால் அச்சுறுத்தல் எங்கிருந்து வருகிறது என்பது தெளிவாகக் கூடும்.

அச்சுறுத்தலும் கொடுமைப்படுத்தலும் பல வகைப்படலாம் அச்சுறுத்தல் வேறு கிண்டல் பண்ணுதல் வேறாகும். பிள்ளைகள் விளையாடும்போது சகோதரங்களாலோ நண்பர்களாலோ கிண்டல் பண்ணப்படுவது சகசமானது. விளையாட்டுதனமாகவும் நட்புறவு இடம் ஒருவருக்கொருவர் கிண்டல் அடிப்பதை பிள்ளைகள் வேடிக்கையாகவே எடுப்பார்கள்.

ஆனால் அது கேலி என்ற அளவைத் தாண்டி மனைதப் புண்படுத்துவதாக, இரக்கமற்றதாக கொடுமையானதாக மாறும்போது அது அச்சுறுத்தலாக மாறுகிறது.

(30ஆம் பக்கம் வருக)

அ. முத்துலிங்கம்

நானும் மருத்துவமும்



கனடாவுக்கு வந்த புதிதில் எனக்கு ஒரு மருத்துவர் தேவைப்பட்டார். என் பக்கத்து வீட்டுக்காரர் பரிந்துரை செய்ததில் அவரிடம் போயிருந்தேன். குஜராத்தி பெண்மணி, பெயர் பிந்துரேகா. சிறுவயதிலேயே கனடா வந்து இங்கேயே படித்து டொக்டர் பட்டம் பெற்றவர். நான் போனபோது வரவேற்பறையில் 20 பேர் காணப்பட்டார்கள். எனக்கு முன்னர் ஆயிரம் பேர் உட்கார்ந்து பள்ளம் விழுந்த நாற்காலியில் பாதி புதைந்துபோய் அமர்ந்தேன். நீண்ட கனவுகளைக் காண்பதற்கு மருத்துவரின் அறையைவிட உகந்த இடம் கிடையாது.

‘அடுபாரா முட்டுங்கலிம்’ என்று யாரோ கத்தினார்கள். ‘இப்படியும் பெயர் இந்த நாட்டில் வைக்கிறார்களே’ என்று நினைத்து சிரித்துக்கொண்டு மறுபடியும் தூங்கப் போனேன். டொக்டர் எனக்கு முன் நின்று, வெள்ளைக் கோட் அணிந்திருந்த உயரமான பெண்மணி. எலி சுவர் ஓரமாக ஓடுவதுபோல நினைத்துப்பாராத வேகத்தில் குடுகுடுவென ஓடினார். என்னைத்தான் இவ்வளவு நேரமும் அழைத்தார். நீண்டநேரம் சப்பியதால் என் பெயர் அப்படி உருக்குலைந்து வெளியே வந்திருந்தது.

‘உங்கள் பெயர் என்ன மொழி?’ என்றார் டொக்டர். தமிழ் என்றேன். ‘அப்படியென்றால்?’ ‘இந்தியாவில் ஒரு மாநிலமே பேசும் மொழி. 70 மில்லியன் மக்கள்’ என்றேன். ‘எனக்குத் தெரியவில்லையே’ என்றார். ‘60 மில்லியன் மக்கள் மட்டுமே குஜராத் மொழி பேசுகிறார்கள்’ என்ற உபரித் தகவலை அவர் கேட்காமலே சொன்னேன். இது தேவையில்லாதது. அவருக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். கையுக்கு கிட்ட இருந்த ஊசியை எடுத்து புஜத்தில் குத்தி மருந்தை செலுத்தினார். அதற்கு பிறகு என் வியாதியை கேட்டறிந்தார்.

எங்கள் இரண்டாவது சந்திப்பு இன்னும் மோசமாகவிருந்தது. நான் அவருக்கு முன் கடுதாசி கவுணை அணிந்து கூச்சத்துடன் அமர்ந்திருந்தேன். மண்டையில் நீர் நிரப்பியதுபோல பாரத்தில் அதுபாட்டுக்கு கவிழ்ந்து கிடந்தது. இரண்டு கையாலும் பிடித்து தூக்க வேண்டிய ஒரு தொக்கையான கோப்பை அவர் படித்துக்கொண்டிருந்தார். அவரிடமிருந்து மருந்து மணம் வீசியது. எனக்கு நெஞ்சு திடுக்கென்றது. நான் வந்து ஆறுமாதம் ஆகவில்லை இந்தக் கோப்பை நிறைத்து இத்தனை வியாதிகள் சேர்ந்துவிட்டனவே. பெருமைப்படுவதா இல்லையா என யோசித்தேன். ‘காலையில் எத்தனை வீடுகளுக்கு பேப்பர் போடுகிறீர்கள்?’ நான் பதில் பேசவில்லை. ‘இன்னும் சுப்பர்மார்க்கெட்டுகளில் பாரமான பெட்டிகளை தூக்கி அடுக்குகிறீர்களா?’ நான் அவரையே உற்றுப் பார்த்துக் -

கொண்டிருந்தேன். சட்டென்று மருந்தை எழுதி என்னிடம் தந்து முழங்காலில் பூசச் சொன்னார். ‘தலை நோவுக்கு முழங்காலில் பூசினால் சரியாகிவிடுமா?’ என்று கேட்டேன். பின்னர்தான் தெரிந்தது வேறு யாருடையவோ கோப்பை அவர் அத்தனை நேரமும் பார்வையிட்டிருக்கிறாரென்று.

ஒவ்வொரு தடவையும் அவருக்கும் எனக்கும் இடையில் ஏதோவென்று நடந்தது. ஒருமுறை பூட்ஸ் அரையடி ஆழம் புதையும் பனியில் நடந்து அவரிடம் போனேன். மூச்சை விட்டால் திருப்பி இழுக்கமுடியவில்லை. சோதித்துவிட்டு ‘பால் குடிப்பதை நிறுத்துங்கள்’ என்றார். நிறுத்தினேன். ‘தேநீரும் வேண்டாம்’ என்றார். அதையும் விட்டேன். பின்னர் ‘கோப்பியை காட்டக்கூடாது’ என்றார். அதையும் செய்தேன். எஞ்சியது தண்ணீர் ஒன்றுதான். அதற்கும் தடை வந்துவிடுமோ என அதிகம் நடுங்கியதால் வியாதி பெரிசாகத் தெரியவில்லை. இன்னொரு தடவை காதுக்கு குத்துக்கு மருந்து கேட்டு போனேன். ‘தேங்காய் எண்ணெய் ஒரு சொட்டு காதுக்குள் விடுங்கள்’ என்றார். 60 வருடங்களுக்கு முன்னர் எங்கள் கிராமத்தில் அம்மா சொன்னதும் அதுதான். இந்த 60 வருடமும் மருத்துவம் அதே இடத்தில்தான் நிற்கிறது. கழுத்து வலி என்று போனாலும் பயறை வறுத்து டவலிலே உருளைபோல சுருட்டி அதற்குமேல் படுக்கச் சொல்கிறார். எந்த மருத்துவ புத்தகத்தில் தேங்காய் எண்ணெய் என்றும் உருட்டி வைத்த பயறு என்றும் எழுதி வைத்திருக்கிறது.

எந்தச் சின்ன வியாதி என்று அவரைப் பார்க்கப் போனாலும் அந்தப் பகுதி உறுப்புக்கு தேவைப்படும் அத்தனை பரிசோதனைகளையும் ஒன்றன் பின் ஒன்றாகச் செய்து முடிப்பார். எக்ஸ்ட்ரே, ஸ்கேன், அஸ்ட்ரா சவுண்ட், எம்.ஆர்.ஐ என்று பெறுபெறுகள் வரும். அவற்றை கம்ப்யூட்டரில் உருட்டி உருட்டி மேலும் கீழும் தேடி ஆராய்வார். 4ம் வகுப்பு மாணவனிடம் 8ம் வகுப்பு கணக்கை செய்யச் சொன்னதுபோல நெற்றியை சுருக்கி யோசிப்பார். சட்டென்று ஒரு வியாதியின் நுணியை கண்டுபிடித்து முன்னெப்பொழுதுமே கேள்விப்பட்டிராத, பெயரைச் சொல்லி கிவியூட்டுவார். இந்தச் சோதனைகள் இரண்டு மாதகாலமாக நடந்துகொண்டிருக்கும்போதே வியாதி தானாக நின்றுவிடும். இறுதியில் உங்களிடம் கேட்பார். ‘எதற்காக இத்தனை பரிசோதனைகள் செய்தோம்?’ அப்படிக்கேட்கும்போது உங்களுக்கு மருத்துவரிடம் ஏன் வந்தோம் என்பது மறந்துபோயிருக்கும்.

தடுப்புசி போடப் போகும்போது எச்சரிக்கை தேவை. உங்கள் பெயரை நினைவுட்டவேண்டும். அவர் மேசையில் இருப்பது உங்கள் கோப்புத்தான் என்பதை தலை கீழாகப் படித்து உறுதி செய்வது நல்லது. தடுப்புசிக் காலங்களில் வரவேற்பறையை நிறைத்து நோயாளிகள் குழுமியிருப்பார்கள். அறையை உலோக இருமல்கள் ஆக்கிரமித்திருக்கும். மருத்துவர் நின்ற நிலையில் தடுப்புசிகளை போட்டுத்தள்ளுவார். என்னுடைய முறை வந்தது. நீண்ட சேர்ட் கைமடிப்பை சுருட்டி சுருட்டி புஜத்துக்கு மேல் ஏற்றியிருந்தேன். டொக்டர் பஞ்சிலே ஸ்பிரிட்டைத் தோய்த்து தோளிலே பூசிவிட்டு ஊசியை செலுத்தினார். அந்த வேளை அவருக்கு குஜராத்திலிருந்து தொலைபேசி வந்தது. புதுவிதமான மொழியில் சத்தமாகப் பேசிவிட்டு திரும்பினார். நான் அப்படியே உட்கார்ந்திருந்தேன். ஓர் ஊசி நிறைய மருந்தை எடுத்து என் தேள்முட்டில் குத்த வந்தார். நான் வெவ்வேலத்துப்போய் எழுந்து நின்று ஏற்கனவே அவர் குத்திவிட்டாரென்று சொன்னேன். அவர் நம்பவில்லை. அவரை ஏய்த்துவிட்டு தப்பி ஓடப் பார்க்கிறேன் என்று நினைத்தார். என்னைப் பார்த்தார். பின்னர் ஊசியை பார்த்தார். மறுபடியும் என்னைப் பார்க்கத் திரும்பியபோது நான் மறைந்துவிட்டேன்.

ஒரு வருடகாலமாக என் உடம்பை தேமல் போல ஒன்று பிடித்திருந்தது. பலவித களிம்புகளைத் தந்தார். ஒருவிதமான பவுடரை பூசச் சொன்னார். ஒன்றுக்குமே பயன் கிடைக்கவில்லை. தேமல் பாட்டுக்கு இனப்பெருக்கம் செய்தது. ஒருநாள் அவரை பார்க்கப் போனபோது சோளத்தை பட்டுப்போல அரைத்து பூசச்சொன்னார். ‘நாளுக்கு எத்தனைதரம்?’ சொன்னார். ‘எத்தனை நாள் தொடரவேண்டும்?’ ‘வியாதி



'சிந்தனைப் பூக்கள்' எஸ். பத்மநாதன்

மனமே! நலமா?

38

மனம் என்ற சொல்லை மிகவும் அழகாகப் புலப்படுத்திய வள்ளுவர் மிகவும் துல்லியமாக இதனைத் தெரிந்து வைத்திருப்பது வியப்புக்குரியது! 13 குறள்களில் மனம் பற்றி வேறு வேறு கோணங்களில் தனது குறள்களை இயற்றியுள்ளார். மாந்தர்க்கு உணர்ச்சி என்பது மனத்தின் தன்மையால் ஏற்படுகிறது. ஒருவரது சிறப்பறிவு அவரது மனதில் உள்ளது போலக் காட்டும் மனத்தின் தூய்மையும் செய்யும் செயலின் தூய்மையும் ஒன்றுடனொன்று தொடர்புறும்.

மனத்தூய்மை உடையார்க்கே அவரது புகழ் எஞ்சி நிற்கும், மனத்தின் நல் நிலையே மன்னுயிர்க்கு ஆக்கம் தரும், சான்றோர்கள் மனநலத்தினை உறுதியாக வைத்திருப்பர், மனத்தின் நலத்தால் மறுபிறப்பும் செம்மையாய் அமையும், மனத்தில் மாசு நிறைந்து மாண்புள்ளவர் போல் திரிபவர்கள் பலர், பொதுமகளிரின் மனம்போல் சிலரது மனம் அடிக்கடி மாறுபடும். மனநிலை பற்றி இவ்வளவு கருத்துகளையும் வெளியிட்ட தமிழ்ப்புலவர் எவருமில்லை போல உள்ளது.

நவீன விஞ்ஞானம் மூளையும் மனமும் ஒன்றாக செயல்படுகிறது என்பதின்மையே வலியுறுத்தி நிற்கிறது. அதாவது காட்சி, கேட்பது, சுவை, வாசனை, தொடுதல் போன்றவற்றை நமது கண்கள், காதுகள், நாக்கு, மூக்கு, தோல் போன்ற புலங்கள் (Receptor) மூலம் உலகைப் பற்றிய விபரங்களை மூளையும் மனமும் ஒருசேர அறிந்து கொள்கின்றன. புலன்களே மின்சார செய்திகளாக மூளைக்கு அனுப்புகின்றன. தனிப்பட்ட ஒவ்வொரு சிறப்பு மையங்கள் அதனை மீண்டும் தெளிவுபடுத்துகின்றன.

உலகினை அறிகிறோம் என்றால் மூளையே மையமாக நின்று அத்தகைய ஒருங்கிணைப்பு வேலையை செய்கிறது. மூளை என்பது உடல் சார்ந்தது, உடல் என்பது உயிர் சார்ந்தது. உயிர் இல்லாதுவிட்டால் உடல் இல்லை; ஐம்புலன்கள் இல்லை. ஐம்புலன்களால் தூண்டப்பட்ட மூளை இல்லை; மனம் இல்லை; எண்ணம் இல்லை. இதனால் தான் மூளை என்பது Hardware என்றால் அதில் எழும் எண்ணங்கள் உணர்வுகள் என்பவை மென்பொருள் போலாகின்றன. அதாவது எண்ணம் என்பது பூமியின் உயிர்களுக்குள் சிந்திக்கும் திறன் மனித இனத்திற்கு மட்டுமே உள்ளது.

விஞ்ஞானம் ஏற்படாத காலத்தில் வள்ளுவர் கருதிய மனம் என்பது மிகவும் ஆழ்ந்த கருத்தினை தருவதாகும். உணர்ச்சி, அறிவு, தூய்மை, செயல், சான்றாண்மை, மறுபிறப்பு, மனஅழுக்கு, மனமாற்றம் போன்ற பல தன்மைகளை காட்டி எமது வாழ்வுக்கான எல்லாவற்றிற்கும் மனம் தான் காரணமாகிறது என்கிறார். மனமே எங்கள் நண்பன். அதேபோல மனமே எங்கள் எதிரி என வலிந்து அவர் கூறிய கருத்துக்கள் என்றும் நிலைபெறுடையவை. மனதினை குறிப்பிட்ட இடத்தில் தொட்டுக்காட்ட எவராலும் முடிவதில்லை. ஐம்புலன்களின் அளவற்ற ஆற்றலும் உணர்ச்சிகளும் ஒன்றுசேர மனமும் அதற்கேற்பவே செயற்படும். உலகில் உயிர்கள் திட்டமிட்டு திடீரென படைக்கப்பட்டு அதனோடு சிந்தனையும், மனமும் படைக்கப்படவில்லை. பிரபஞ்ச பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்டவைகளே இவ்விரண்டும் ஆகும்.●

மாறும்வரை.' 'சாப்பாட்டுக்கு முன்னரா பின்னரா?' எப்பவும் பூசலாம் என்றார். என்ன ஆச்சரியம் ஒரு வார காலத்திலேயே வியாதி குணமாகிவிட்டது. அப்படியாயின் ஏன் அந்த மருந்தை அவர் ஒருவருடம் முன்னரே தரவில்லை.

இது மருந்துக் கடையில் கிடைக்காது. சுப்பர்மார்க்கெட்டில்தான் வாங்கலாம். விற்பனைப் பெண்ணிடம் இதை எதற்கு பாவிப்பார்கள் எனக் கேட்டேன். அவர் சொன்னார் 'ஆடைகளை எத்திரி பண்ணும்போது சோளமா கரைத்த தண்ணீரை தெளித்தால் உடுப்புகள் விறைப்பாக நிற்கும். அல்லது சூப் செய்யும்போது அதைக் கெட்டியாக்கவும் இதைச் சேர்த்துக்கொள்ளலாம்' என்றார். சலவைக்காரர்களும், சமையல்காரர்களும் மட்டுமே உபயோகப்படுத்தும் ஒரு பொருள் எப்படி மருந்தானது? எந்த மருத்துவப் புத்தகத்தில் இப்படி எழுதி வைத்திருக்கிறது. இவர் எழுதும் மருந்துகளை வாங்குவதற்கு அடிக்கடி பலசரக்கு கடைக்குப் போகவேண்டி வருகிறது. இப்பொழுது வீட்டிலே கடலை எண்ணெய், பாசிப் பருப்பு, புதினாக் கீரை, மைதா மாவு, இஞ்சிக்கிழங்கு, காளான், கருப்பட்டி என்று சகலவிதமான பொருள்களையும் சேமித்து வைத்திருக்கிறோம். அடுத்த வியாதிக்கு என்ன எழுதுவாரோ? எதற்கும் தயாராக இருப்பது நல்லது.●

8ம் வகுப்பு...

மாணவர்கள் போல் பலவிதமான கற்கை நெறிகளை அவர்கள் கற்க வேண்டியிருக்கவில்லை. உதாரணமாக அன்று கணிதம் (Arithmetic) என்ற ஒரு பாடத்தைத்தான் கற்றார்கள். ஆனால் இன்று அது பல பிரிவுகளாகப் பிரிந்துவிட்டது - Algebra, Geometry, Calculus.

அக்காலத்தில் பொருளுணரா மனை முறைக் கல்விக்கே முக்கியத்துவம் இருந்தது. இன்றோ ஆக்கபூர்வமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. அன்றாடம் நடைபெறும் புதுப் புது விடயங்கள் பற்றிய அறிவு தேவைப்படுகிறது. ஆகவே இன்றைய கல்விமுறைதான் கடினமானது.

மேற்கூறிய கருத்துக்கள் யாவும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவைதான். அன்றைய கல்வித் தராதரம் உயர்வாக இருந்தாலும் அதன் பரப்பளவு குறுகியே இருந்தது. இன்று தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக உலகம் சுருங்கிவிட்டது. மாணவர்கள் உலக-ளாவிய ரீதியில் சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் இவர்களின் திறன்கள் (skills) அறிவு (knowledge) புதுவிதமான ஒரு பரிமாணத்தை எடுத்துள்ளது. 1895 - 8ம் வகுப்பு வினாத்தாளைப்படி, இன்றைய 8ம் வகுப்பு வினாத்தாளைப்படி ஒப்பிடுவது அப்பின் பழத்தையும், மாம்பழத்தையும் ஒப்பிடுவதற்குச் சரியாகும்.●

எங்கள் நாட்டில் பலர் “எனது அம்மா 3ம் வகுப்புத்தான் படித்தவ. ஆனால் ஒரு இலக்கணப் பிழையும் இல்லாமல் அவ்வினால் ஆங்கிலம் எழுத முடியும்” எனச் சிலர் கூறுவதுண்டு. வேறு சிலர் ‘எனது பேரன் 8ம் வகுப்புத்தான் படித்தவர். ஆனால் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மிகவும் பெரிய பதவி வகித்தவர்’ எனக் கூறுவார்கள். இது முற்றிலும் உண்மை. எனது அம்மாவின் சகோதரன் ஒரு ஆசிரியராக இருந்தவர். அவர் 8ம் வகுப்பு (Junior Matriculation) தான் சித்தியடைந்தவர். அவரின் 8ம் வகுப்புப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியவுடன் அவரை அயலில் உள்ளவர்கள், நண்பர்கள் எல்லோரும் ஊர்வலமாக மேளதாளத்தோடு யாழ்ப்பாணத் தெருக்களை சுற்றி வந்தார்களாம். அவ்வளவு தூரத்துக்கு 8ம் வகுப்பு ஒரு பெரிய கல்வித்-தகைமையின் மைல்கல்லாக அன்று இருந்தது. இத்தகைய நிலைமைக்கு அமெரிக்காவும் விதி-விலக்கல்ல. 8ம் வகுப்புத் தகைமையுடன் இங்கும் பலர் பெரும் பதவிகளை வகித்தனர்.

அண்மையில் snopes.com என்ற கணினி மையம் 1895ம் ஆண்டில் இங்கு வழங்கப்பட்ட 8ம் வகுப்புப் பரீட்சைத் தாள்களை வெளியிட்டது. இந்த மாதிரி வினாத்தாள்களை இங்குள்ள 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மாத்திரமல்ல, அதற்கு மேற்பட்ட வகுப்பு மாணவர்களுக்கும் பரிட்சார்த்தமாக வழங்கினார்கள். மாணவர்களின் பெறுபேறுகளை நான் கூறாமலேயே உங்களால் ஊகிக்க முடியும் - மிகவும் குறைவான எண்ணிக்கையான மாணவர்களாலேயே இவற்றை ஒரு அளவுக்குக் கையாள முடிந்தது. அப்படியென்றால் இன்றைய கல்வித் தரத்திலும் பார்க்க நூறு வருடங்களுக்கு முன்னைய கல்வித்தரம் உயர்ந்ததாக இருந்ததா எனச் சிந்திக்க வேண்டியுள்ளது.

முதலில் 1895ம் ஆண்டின் 8ம் வகுப்பு வினாத்தாளின் மாதிரிகளை நோக்குவோம்

8ம் வகுப்பு மாதிரி வினாத்தாள்கள்
A. English (1 மணித்தியாலம்) ஆங்கிலம்

1. Name the Parts of Speech and define those that have no modifications.
2. Define Verse, Stanza and Paragraph
3. What are the Principal Parts of verb? Give Principal parts of do, lie, lay and run
4. Define Case, Illustrate each Case.

B. Arithmetic – 1.25 Hrs – கணிதம்

1. A wagon box is 2 ft. deep, 10 feet long, and 3 ft. wide. How many bushels of wheat will it hold?
2. If a load of wheat weighs 3942 lbs, what is it worth at 50 cts. per bu, deducting 1050 lbs. for tare?
3. District No. 33 has a valuation of \$35,000. What is the necessary levy to carry on a school seven months at \$50 per month, and have \$104 for incidentals?
4. Find the interest of \$512.60 for 8 months and 18 days at 7 percent.



கனகேஸ்வரி நடராஜா

8ம் வகுப்பு வினாத்தாள் - 1895
Grade 8 – Question Paper – 1895

C. U. S – History – 45 mins – சரித்திரம்

1. Relate the causes and results of the Revolutionary War.
2. Show the territorial growth of the United States.
3. Who were the following: Morse, Whitney, Fulton, Bell, Lincoln, Penn, and Howe?
4. Name events connected with the following dates: 1607, 1620, 1800, 1849, and 1865?

D. Orthography – 1 Hrs - எழுத்து இலக்கணம்

1. What is meant by the following: Alphabet, phonetic, orthography, etymology, and syllabication?
2. Give two rules for spelling words with final ‘e’. Name two exceptions under each rule.
3. Define the following prefixes and use in connection with a word: Bi, dis, mis, pre, semi, post, non, inter, mono, super.
4. Use the following correctly in sentences, Cite, site, sight, fane, fain, feign, vane, vain, vein, raze, raise, rays.

E. Geography – 1 Hrs – புவியியல்

1. How do you account for the extremes of climate in Kansas?
2. Describe the mountains of N.A.
3. Why is the Atlantic Coast colder than the Pacific in the same latitude?
4. Describe the process by which the water of the ocean returns to the sources of rivers.

மேற்கண்ட வினாத்தாள்களின் பெறுபேறுகளை பிரசுரித்த பொழுது, பலவிதமான அபிப்பிராயங்களை இங்குள்ளவர்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவித்தனர். அவற்றில் சிலவற்றை நோக்குவோம்:-

1. இங்கு கேட்கப்பட்ட கேள்விகள் எல்லாம் அன்றைய காலகட்டத்தில் வகுப்பில் போதிக்கப்பட்ட விடயங்களிலேயே கேட்கப்பட்டன. ஆகையால் இன்றைய மாணவர்களால் இவற்றுக்குப் பதில் எழுதுவது சுலபமல்ல.

2. அன்றைய காலகட்டத்தில் 8ம் வகுப்பு மாணவர்களின் சராசரி வயது 17, 18 ஆக இருந்தது. ஆகவே வினாத்தாள்களில் கேட்கப்பட்ட விடயங்களைக் கிரகிக்கும் மன முதிர்ச்சி இவர்களுக்கு இருந்தது.

3. 1895 இல் போதிக்கப்பட்ட விடயங்கள் அந்த ஊருக்கு உரிய விடயங்களாக இருந்தன. ஆனால் இன்றோ மாணவர்கள் உலகளாவிய ரீதியில் பல விடயங்களைக் கற்க வேண்டியுள்ளது. அன்று பரிட்சயமான விடயங்களைப் பற்றி படிப்பது மிகவும் இலகுவாக இருந்தது. உலகின் மூலை முடுக்குகளில் நடைபெறுபவற்றை எல்லாம் இன்றைய மாணவர்கள் தொடர்புச் சாதனங்கள் மூலமே அறிய வேண்டியுள்ளது. ஆகவே தமக்குப் பரிட்சயமில்லாத பல விடயங்களை இன்றைய மாணவர்கள் படிக்கிறார்கள்.

4. 1895இல் வாழ்ந்த எத்தனை மாணவர்களுக்குக் கணினியை கையாளத் தெரிந்திருந்தது?

அக்காலத்தில் ஒரு குடும்பத்தை காப்பாற்ற மாதம் \$40 போதுமானதாக இருந்தது. ஆனால் இன்றோ இத்தொகை ஒரு நாளைக்கே போதுமானதாக இருக்கிறது. அதேபோல்தான் அன்றைய கல்விமுறையையும் இன்றைய கல்விமுறையையும் ஒப்பிடுவது பொருத்தமற்றதாகும்.

5. 8ம் வகுப்பு வினாத்தாளை பார்க்கும்பொழுதுதான் எனது தந்தையின் பெருமை எனக்குப் புலனாகியது. 8ம் வகுப்புக் கல்வியோடு மிகவும் சிறப்பாகத் தொழில் புரிந்து, என்னையும் எனது சகோதரங்களையும் உயர்கல்வி பெறச் செய்த அவரின் கெட்டித்தனத்தை இப்பொழுதுதான் என்னால் மெச்ச முடிகிறது.

1895 இல் கல்வி கற்ற மாணவர்கள் இன்றைய மாணவர்களிலும் பார்க்க 100 வருடங்கள் குறைவான சரித்திரத்தையே கற்க வேண்டியிருந்தது. இன்றைய

← (8ஆம் பக்கம் வருக)



எஸ். ஜெகதீசனின் பத்தாம் பக்கம்

வீதியில் ஒரு விதி

ஓன்ராறியோ வீதி பாதுகாப்பு சட்டத்தின் பிரிவுகள் ஒன்றின் திருத்தம் மனோரஞ்சனா கனகசபாபதி திருத்த சட்ட பிரிவு என புதிய விதியாகியுள்ளது.

ஸ்காபரோ ரூஜ் ரிவர் (Scarborough Rough River) தொகுதி மாகாண சபை உறுப்பினர் பாஸ் பால்கிசுன் சமர்ப்பித்த பிரேரணை அங்கீகரிக்கப்பட்டதன் மூலம் இந்தப் புதிய விதி மூன்று மாத அவகாசத்தில் அமுலுக்கு வரவுள்ளது.

இப் பிரேரணை ஓன்ராறியோ மாகாண பாராளுமன்றில் 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு அக்டோபர் மாதம் 31ம் திகதி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் காரைநகர் நலிபந்தனையை பிறப்பிடமாகவும் கனடாவில் ஸ்காபரோவை வசிப்பிடமாகக் கொண்டவருமான மனோரஞ்சனா கனகசபாபதி வீதியில் பலியானது போன்று எதிர்காலத்தில் எவரும் பாதிக்கப்படக் கூடாது என்பதாலேயே சட்டத்தின் மூலமாக தண்டனை கடுமையானதாகக்கப்படுவது அவசியம் என்றும் சாரதிகளின் கவனம் எக்காரணம் கொண்டும் திசை மாறுவது எவருக்குமே பாதுகாப்பானதல்ல என்ற எச்சரிக்கை உணர்வு ஒவ்வொருவர்க்கும் ஏற்றது என்றும் பால்கிசுன் குறிப்பிட்டார்.

ஓன்ராறியோ வீதி பாதுகாப்பு சட்டத்தின் பரிவு 78.1 (Section 78.1 of the Highway Traffic Act) மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டு எதிர்காலத்தில் மனோரஞ்சனா கனகசபாபதி திருத்த சட்ட பிரிவு என பதிவேடுகளில் காணப்படும். சாரதி கையில் வைத்துள்ள சாதனங்களின் தண்டனை 2013 (Driving with Hand-Held Devices Penalty 2013) என அழைக்கப்படும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி ஸ்டீல்ஸ் ரூ மிடில்பீல்ட் (Steels & Middlefield) சந்திப்பில் அமைந்துள்ள பேருந்து தரிப்பு நிலையிலிருந்து பேருந்தில் ஏற முற்பட்ட வேளை கைத்தொலைபேசியில் கதைத்தனால் கவனம் இழந்த சிறியக பார ஊர்தியால் மோதப்பட்டு அநியாயமாக மனோரஞ்சனா உயிரிழந்தார்.

வாகனத்தை செலுத்தும் பொழுது கைத்தொலைபேசியை பாவிக்கும் சாரதிகள் கடுமையாக்கப்பட்டுள்ள இப் புதிய சட்டத் திருத்தத்தின் பிரகாரம் தண்டப்பணமாக \$300 தொடக்கம் \$700 வரை அபராதம் செலுத்த நேரிடும். அத்துடன் மூன்று புள்ளிகள் சாரதி அனுமதி பத்திரத்தில் இழப்பாகும்.

இப் புதிய சட்டத் திருத்தத்தால் பாரிய பணத்தண்டனையையும் புள்ளிகள் இழப்பின் காரணமாக அதிகரிக்கும் வாகன காப்பறுதி கட்டணத்தையும் தவிர்க்க விரும்பும் சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனத்தை செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2009ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் பின்னர் வாகனத்தை செலுத்தும் பொழுது கைத்தொலைபேசியை பாவித்தவர்கள் அகப்பட்டிருந்தால் \$155 டொலர்கள் வரையில் அபராதம் குற்றப்பணத்தை செலுத்தியிருப்பார்கள். புள்ளிகள் எதனையும் இழந்திருக்க மாட்டார்கள்.

2009ம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட இத் தண்டனை மிகவும் பாரதூரமான பாதிப்பை சாரதிகளிடம் தோற்றுவிக்கவில்லை என்ற காரணத்தாலேயே புதிய திருத்தம் கடுமையாக்கப்பட்டுள்ளது. வாகன விதி ஒழுங்கு மீறல்களுக்கு கனடாவின் இதர மாநிலங்கள் அறவிடும் தண்டனை பின்வருமாறு அமையும்.

பிரின்ஸ் எட்வேட் தீவுகள் (\$250 - \$400), நியூ பவுண்ட்லாந்து (\$100 - \$400), சாஸ்காச்சுவான் (\$280) இயூகோன் (\$250), மனிரோபா (\$200), நியூபுரூன்ஸ்விக் (\$172.50), அல்பேட்டா (\$172), பிரிட்டிஷ் கொலம்பியா (\$167) இகியூபெக் (\$115 - \$154), வட மேற்கு பிரதேசம் (\$100). நோவாஸ்கோஷியாவில் முதற் தடவை எனின் \$164 இரண்டாம் தடவை எனின் \$222 மூன்றாம் தடவை எனின் \$337.

நுணுவிற் பிரதேசத்தில் மட்டும் இதுவரை இது போன்ற சட்டம் எதுவுமில்லை.

வாகனத்தை செலுத்துபவர் கையில் கைத்தொலைபேசி பாவனையற்ற நிலையில் காணப்படின் கூட அது குற்றமாக கருதப்படும். அது மட்டுமல்ல தண்டனைக்கும் உட்படலாம்.

அவசர அழைப்பு என 911 இலக்கத்தை தொடர்பு கொள்ள மட்டும் விதிவிலக்கு உண்டு.●

இலங்கையில் தமிழர் 31 லட்சம் பேர்

இலங்கையின் சனத்தொகை இரண்டு கோடியே இரண்டு லட்சத்து 63,723 எனவும், இதில் தமிழர் தொகை 31 லட்சத்து 12 ஆயிரத்து 247 பேர் என்றும் இலங்கையின் புள்ளி விபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையில் சிங்களவரின் தொகை ஒரு கோடியே 51 லட்சத்து 73,820 பேர் என்றும், முஸ்லிம்கள் தொகை 18 லட்சத்து 69,820 பேர் என்றும் புள்ளிவிபரம் மேலும் தெரிவிக்கின்றது.



பொன்னையா விவேகானந்தன்

ஒன்ற முடியாதிருந்த உலகம்

10

பனையின் விதைகளைப் பனிப்புலத்தில் பயிரிடமுடியாதென்பதை அனைவரும் அறிவர்.

பனையைப் போன்றே தலைமுறை தலைமுறையாக ஒரே நிலத்தில் வாழப்பழக்கப்பட்ட இனமானது, சடுதியாக, முற்றிலும் மாறுபட்ட வேறொரு புலத்தில் வாழ நேரிட்டால் எவ்வாறான இடர்களைச் சந்திக்குமோ, அவ்வாறான அத்தகைய இடர் அனைத்தையும் நம்மவர் எதிர்கொண்டனர். மேற்குப்புலங்களில் எம் முன்னோடிகளின் வாழ்வு, சுட்ட மண்ணோடு ஒட்டாத பச்சை மண்ணாகவே இருந்தது. மொழி, பண்பாடு, நடை, உடை, செயல், பழக்க வழக்கங்கள் எல்லாமே புதுப்புலங்களில் மாறுபட்டிருந்தன. கால்பதித்த மறுநாளே இவற்றை உள்வாங்கிப் புதிய வாழ்வுக்குள் நுழைய எல்லோராலும் முடிவதில்லை. குறிப்பாக நம்மவர் 'புது மண்ணின் அடையாளங்கள்'களை அணிந்து கொள்வதில் பெரிதும் பின்னின்றுனர்.

ஈழத்தோரின் வண்ணக் களவுகளில் வெளிநாடுகள் 'சொர்க்கபுரி'களாகவே உருக்கொண்டிருந்தன. இலண்டன், பாரிஸ் போன்ற நகரங்கள் எல்லாம் இந்திரபுரிகளாவே நினைவுகளில் மிதந்தன. எனினும் ஒரு கவிஞர் பாரிஸ் நகரில் தன் கால்பதித்த நாளின் காட்சியை இப்படித்தான் விபரிக்கின்றார். சூரியன் கிழவனாகி மங்கிக் கிடந்தது பனிப்புக்களைச் சூடினாலும் மரங்கள் விதவையாகி அழுது வடிந்தது. உடுப்புக்குவியலுக்குள் வெள்ளை முகங்கள் சிவந்து சிணுங்கியது புகழ் கொண்ட 'செயின்' ஆற்றுக்கரையோ தூங்கி வழிந்தது.

கட்டிடக்காட்டுக்குள் இந்தக் காலத்தில் தான் நான் புகுந்தேன். (கட்டிடக்காட்டுக்குள் - பக் 29)

பழக்கப்படாத பாரிஸ் பட்டணத்தில் பாதம்பட்ட குளிர்நாளை மனம் மகிழ்வேடு எதிர்கொள்ளவில்லை என்பதைச் செல்வம் அருளானந்தத்தின் இக்கவிதை வெளிப்படுத்துகின்றது. இந்தக் கட்டிடக்காடுகள் வற்புறுத்திய வாழ்வை ஏற்றுக்கொள்ள பல உணர்வுகளைக் கொண்டு, இயந்திர இயல்புகளை ஏற்கவேண்டியிருந்தது. ஏற்றோரும் இருந்தனர், தோற்றோரும் வாழ்ந்தனர். காலையில் இயந்திரங்களாய் விரிந்து, இரவில் ஒடுங்கி புறாக்கூடு போன்ற சிறுவறைகளுக்குள் ஒதுங்கியிருக்கும் பொழுதுகளின்றான் மனம் ஏக்கங்களின் விலாசம் விசாரித்தது. தாய்மண்ணோடான சோகம் சொட்டிய வாழ்விலும் சுகம் தேடியது. சிறுகருவி வீடுகட்டும் தென்னோலை பாட்டிசைக்கும்

சூரியப் பொடியன் செவ்வரத்தைப் பூவை புணரும் என் ஊரின் இருப்பிழந்தேன் அலை எழும்பும் கரையோரம் ஒரு வீடும் செம்மண் பாதையோரம் ஒரு தோட்டமும் கனவுப் பணம் தேட கடல் கடந்தோம் நாணம் நாங்கனும் அகதித்தரையில் முகமிழந்தோம். (கட்டிடக்காட்டுக்குள் - பக் 29)

என்கிறார் மற்றுமொரு கவிதையில் செல்வம் அருளானந்தம். தொடக்ககால வாழ்வியல் அவலத்தின்போதுதான் நம் முன்னோடிகள் பலர் ஊரின் பேரழகை முழுதாய் உணர்ந்தனர். உணர்வில் மிதந்த காட்சிகளின் தரிசனங்களில் வலிகளை ஆற்ற முயன்றனர்.

புதிய புலங்களின் சூழலோடும், நிர்பந்தித்த வாழ்வோடும் ஒட்டி உறவாட முடியாது அந்நியப்பட்டிருந்தோர் தனித்துவிடப்பட்ட உணர்வுகளால் சிறுகச்சிறுக சிதைந்தனர். மது போன்ற பழக்கங்களை உள்வாங்க இந்த வலிகளே காரணமாயின.

பெயர் தெரியாத சிறகுகள் முளைக்காத சின்னக்குருவி என் சின்ன அறையில் சின்னக்குருவிக்கிருக்கும் கூடுகட்டும் தகமைகூட எனக்கு இல்லை. சின்னக்குருகு என்னதான் தின்னுமாக்கும்? என் அறிவுக்கு எட்டவில்லை. நேற்றுவரை தாயின் கூட்டில் இன்று அந்நியமாகிப்போன என்னுடன்.

..... பசியால் கத்தும் சின்னக்குருவிக்கு தின்னக் கொடுக்க என்னவுண்டு என்னிடம்? பழஞ்சோற்றுப் பருக்கைகள் தவிர. எட்டிப்பார்த்தேன் பழக்கமில்லாத குருவி துப்பிவிட்டது. அந்நியமாகிப்போன என்னுடன் என் சின்ன அறையில் என்னுடன். (கவிஞர் பெயர் தெரியவில்லை)

நெஞ்செங்கும் விரவிக்கிடக்கும் அந்நியப்பட்ட மனநிலை சின்னக்குருவியின் நட்பை நாடுகின்றது. அதுகூடப் பழக்கமில்லா பழஞ்சோறாத் துப்பிவிடுகின்றது.

வாழ்புலங்களில் தொடக்ககால இடர்களை எதிர்கொண்டு இருப்பை ஓரளவு நிலைப்படுத்தினானும் புதிய மண்ணோடு ஒட்ட முடியாத உறவுநிலையும், அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்களும் தொடர்வண்ணமேயிருந்தன.●



தவா இளையதம்பி

பதிவு செய்யப்பட்ட ஓய்வூதிய சேமிப்புத் திட்டம் (RRSP)

இத்திட்டத்தில் நீங்கள் இணைவதாயின் வங்கிகள், credit union, insurance company அல்லது trust company போன்றவற்றில் ஒன்றிலோ அல்லது பலவற்றிலோ முதலீடு செய்யலாம். உங்கள் நிதி நிறுவனங்களின் ஆலோசனையைப் பெற்று பொருத்தமான RRSPஇல் முதலீடு செய்யலாம். RRSP தரும் நிறுவனங்களில் நீங்கள் நேரடியாக முதலீடு செய்ய முடியும்.

நீங்கள் உங்கள் பெயரில் முதலீடு செய்யும்போது உங்கள் துணைவியின் பெயரில் அல்லது உங்களுடன் சேர்ந்து வாழும் துணைவியின் பெயரில் (common law) வைப்பிலிடலாம். இப்படிச் செய்யும்போது நீங்கள் ஓய்வூதியம் எடுக்கும் நிலையை எய்தினால் “உங்கள் சேமிப்பானது உங்கள் இருவருக்கிடையில் சமமாக பிரிக்கப்படும். இது மிகவும் நல்லது”. கூடிய வருமானமுடையவர், குறைந்த வருமானமுடையவருக்கு முதலீடு செய்ய முடியும்.

உங்கள் முதலீட்டை நீங்களே கையாளுதல் - (self directed RRSP):
நீங்கள் RRSPஇல் முதலீடு செய்யும் பொழுது நீங்கள் உங்கள் முதலீட்டைக் கையாள் முடியும். அதாவது முதலீடு செய்வது, வாங்குவது, விற்பது பலதரப்பட்ட முதலீடுகள் போன்றவற்றைக் கையாளலாம். இப்படிச் செய்யும்போது மிகவும் கவனமாகவும், உங்கள் முதலீட்டு நிறுவனத்திடமிருந்து போதிய ஆலோசனைகளையும், அறிவையும் பெற்றிருத்தல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
RRSP இல் முதலீடு செய்யும் தொகையை அறிந்து கொள்ளல். கீழ்க்காணும் தகவல்கள் மூலம் இதை அறிந்து கொள்ள முடியும்.

நீங்கள் உங்களுக்கு இறுதியாகக் கிடைத்த notice of assessment or notice of reassessment T-1028, your RRSP information for 2013 My Account Quick Access அல்லது CRAக்கு தொடர்பு கொள்வதன் மூலம் அறியலாம்.

RRSP இல் நீங்கள் வைப்பிலிடும் தொகையானது (உங்கள் எல்லைக்குட்பட்ட) வருமானத்தை குறைக்க உதவியாக இருக்கும். அதாவது நீங்கள் 2013ம் ஆண்டு வைப்பிலிட்ட தொகையானது \$15,000 ஆக இருந்தால், 2013ம் ஆண்டு உங்கள் வருமானமானது \$45,000 ஆக இருக்குமிடத்து உங்கள் தேறிய வருமானமானது (\$45,000 less \$15,000 = \$30,000) ஆக கணக்கிடப்படும்.

இப்படிச் செய்வதால் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பல சலுகைகளைப் பெறும் வாய்ப்பைப் பெறும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

உங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கின்ற child tax benefit (CTB). இதைக் கணக்கும்போது உங்கள் தேறிய வருமானம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. தேறிய வருமானம் குறையும்போது கிடைக்கின்ற CTB உச்ச நிலைக்கு கூடிச் செல்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். ஒரு எல்லைக்கு மேல் வருமானமுள்ளவர்களுக்கு இச்சலுகை கிடைக்காது.

GST/HST credit

GST/HST credit கணக்கும்போதும் உங்கள் தேறிய வருமானத்தைப் பயன்படுத்தித்தான் கணக்கிடப்படுகின்றது. இதனால் தேறிய வருமானம் குறைக்கப்படும்போது கிடைக்கின்ற GST/HST credit தொகையானது கூடுதலாகக் கிடைக்க உதவியாக இருக்கும். அதிகூடிய GST/HST இன் உச்ச எல்லைக்கு மேல் வருமானமுள்ளவர்களுக்கு GST/HST credit பெறும் தகுதியை இழந்து விடுகிறார்கள்.

செலுத்த வேண்டிய வருமான வரியைக் குறைப்பதற்கு RRSP முதலீடானது மிகவும் பெரியளவில் துணை புரிகின்றது அல்லது refund கிடைக்கின்ற நிலையிலுள்ளவர்களுக்கு இதனால் மேலதிகமாக கூடிய தொகை கிடைப்பதற்கு உதவியாக இருக்கும். இதில் பல கேள்விகள் எழ வாய்ப்புள்ளதால் வரி ஆலோசகர்களை நாடுவதால் மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

Ontario Trillium Benefit (OTB) சலுகையைப் பெறுபவர்களும் இதனால் கூடிய தொகையைப் பெறும் வாய்ப்பைப் பெறுவர். இதற்கும் வருமான உச்ச எல்லைக்கு மேல் தேறிய வருமானமுள்ளவர்களுக்கு OTB கிடைக்கின்ற வாய்ப்பு இல்லாதுவிடும்.

Ontario Senior Homeowners' Property Tax Grant (OSHPTG) இவர்களுக்கும் கிடைக்கின்ற கிரடிட் ஆனது சில சந்தர்ப்பங்களில் கூடுதலாக கிடைக்க வாய்ப்பிருக்கின்றது. இவர்களது தேறிய வருமானமானது உச்ச எல்லைக்கு மேல் இருப்பின் இச்சலுகையானது கிடைக்கின்ற வாய்ப்பை இழந்து விடுவீர்கள்.

Working income tax benefit

இச்சலுகையை RRSP ஆல் மாற்றவோ, கூட்டிக் குறைக்கவோ முடியாது. இச்சலுகையானது கிடைக்க வேண்டியிருந்தால் கிடைக்கும். உங்கள் வருமானத்தில் 18 வீதம் வரையும் வருடாவருடம் முதலீடு செய்வதற்கான தகுதியைப் பெறுவீர்கள். சில நேரங்களில் இதில் சிறு தொகை குறைக்கப்படும். Pension Adjustment (PA) இருந்தால் முதலீடு செய்யும் தொகையானது குறை வடையும். அதாவது உங்கள் வருமானவரிப் பத்திரம் மூர்த்தி செய்து அனுப்பிய பின்னர் உங்களுக்கு அவர்களால் அனுப்பப்படும் Notice of Assessment இல் இருந்து உங்கள் தொகையை அறிந்து முதலீடு செய்ய முடியும்.

நீங்கள் முதலீடு செய்த மொத்த தொகையிலிருந்து \$25,000 வரையும் விடு வாங்குவதற்கு மீள் பெற முடியும். இந்த \$25,000க்கு வரிச்சலுகை கிடைக்கும். நீங்கள் முதல் முறை விடு வாங்குபவராக இருக்குமிடத்தில் மாத்திரம் இச்சலுகையைப் பெறலாம்.

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து முதல்முறை விடு வாங்குமிடத்து இருவரும் தனித்தனியாக \$25,000 சலுகையைப் பெறுவீர்கள். மொத்தமாக \$50,000 வரையும் மீள் பெற்று விடு வாங்குவதற்குப் பாவிக்க முடியும். நீங்கள் 71 வயதை அடைந்துவிட்டால் கீழ் குறிப்பிடும் ஏதாவதொரு முறை மூலம் உங்கள் RRSP ஐ மீள் பெறலாம் அல்லது மாற்றிவிட முடியும்.

மீள்பெறல்

RRIF இற்கு மாற்றுதல் இப்பணத்தைப் பாவித்து annuity for life இற்கு மாற்றுதல் அல்லது குறிப்பிட்ட வருடங்களுக்கு மாற்றுதல் மீள்பெறல்: Making withdrawals நீங்கள் 71 வயதிற்குப் பின்னர் RRSP இலிருந்து பணத்தை மீள்பெற்றால் அதற்கு பொதுவாக வரி செலுத்த (24ம் பக்கம் வருக)

How the United Nations failed Sri Lanka

By: Rosie DiManno. Columnist, Toronto Star.
(Published on November 04, 2013)

The United Nations had a pretty clear idea of what was happening in the killing fields of Sri Lanka during the bloody climax of civil war. Yet it suppressed or diluted that information, utterly failing in its core mission of protecting civilians.

Many highly respected human rights agencies have levelled that damning accusation at the organization. But the UN itself made the admission a year ago.

On Sri Lanka, the UN was notoriously deaf, dumb and blind. It stood down, more preoccupied with not aggravating the governing regime in Colombo. As a result, tens of thousands died in a vacuum of international ignorance. While the Tamil Tigers took an entire population hostage in the combat-scorched north — and their war crimes cannot be underestimated — Colombo effectively took the UN hostage, too, with a weird twist on Stockholm Syndrome resulting.

Confronted with a humanitarian crisis, and admittedly hamstrung by special interests among the most powerful members of its Security Council, the UN's limp approach to an unfolding horror was, in the words of the internal review's author, "a grave failure."

Wrote Charles Petrie, head of the [internal review panel of experts](#), established belatedly by Secretary General Ban Ki-moon: "The UN's failure to adequately respond to events like those that occurred in Sri Lanka should not happen again. When confronted by similar situations, the UN must be able to meet a much higher standard in fulfilling its protection and humanitarian responsibilities."

Instead, the UN — unlike the International Committee of the Red Cross — had abandoned the Vanni region as the war escalated, and purposely avoided revealing casualty figures collated by its staff in Colombo. Even when issuing the woefully minimized numbers, it deliberately omitted mentioning what it incontrovertibly knew: the majority of civilian casualties were caused by Sri Lanka's military forces, primarily inside government-declared safe zones, as well as attacks against hospitals. But the UN cast blame solely on the Tigers.

The UN has now acknowledged that it withheld releasing the more accurate numbers, extrapolated from dispatches received from domestic Tamil staff, doctors and civil administrators in Tiger-held territory, and data collected by diplomatic corps in the country, all while the death toll rose to at least 70,000 within a mere five months. The report tacitly accepts the 70,000 figure, and a further 146,000 estimated missing. Church leaders who stayed behind, working from census statistics for the area, have calculated the deaths at nearly 147,000.

Silence by the UN, self-gagging, sheltered Colombo from global criticism and allowed the regime to continue apace, unobstructed by international conventions — the mandate of proportionality — in the waging of war, as it wiped out the remnants of the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

Calls for inquiry

Some have called it a genocidal campaign under the guise of a "war on terror." At the very least, the UN, with its selective dissemination of facts — and its quashing of facts — inadvertently collaborated with the regime in what many have since decried as war crimes, with an ever-increasing collection of human rights authorities demanding that a credible formal inquiry be established. In 2010, just a year after the war ended, Louise Arbour — former Supreme Court of Canada justice, former UN High Commissioner of Human Rights, former chief prosecutor of the International Criminal Tribunal for Yugoslavia and Rwanda, now president of the International Crisis Group — claimed the UN's subdued approach on Sri Lanka "verged on complicity."

The UN internal report makes excuses for the agency's miscarriages in Sri Lanka. Colombo withheld and withdrew visas for foreign staff as a means of controlling the message; several resident co-ordinators — the UN's senior officials in the country — were either declared *persona non grata* or were threatened with it. Government-friendly media published "false and intimidating allegations" against staff. "Moreover, the UN's computer system, emails and telephones were understood to be entirely compromised by external surveillance."

But it was the UN that decided to pull its staff from the Vanni as the fighting intensified in 2008, only its domestic workers were left in place because the Tigers would not permit them to leave. With the shelling of a 58-truck UN food convoy in January 2009, they had first-hand evidence that the army was firing into designated no-fire zones.

In February, the resident co-ordinators sent a mealy mouthed letter to the government estimating that a minimum of 3,700 civilians had been killed or injured inside the Vanni pocket over just two weeks, probably from fire originating from both sides, "despite the best efforts of the government."

From the internal review: "According to the UN's data, most casualties were caused by government fire and included attacks on UN premises and hospitals; however, a letter (from the RC to the Colombo government) did not say this and did not mention international human rights or humanitarian law, which appeared to have been violated in many attacks that killed civilians."

(Contd. on page 34)



இரா. சம்பந்தன்

புறநானூறும்! வாகனப் பாதுகாப்பும்!

தமிழ்ச் சமுதாயத்திலே பிறரோடு பகிர்ந்து கொள்ள முடியாமல் அகத்தோடு பேணிக் கொள்ளும் செயல்களை அக ஒழுக்கம் என்றும் புறத்தே பலருக்கும் சொல்லி இன்புறக் கூடிய செயல்களைப் புற ஒழுக்கம் என்றும் சங்க இலக்கியங்கள் சொல்லும்!

குறிப்பாக காதலைக் கதவாகக் கொண்டும் அன்பை அதன் திறவுகோலாகப் பயன்படுத்தியும் நுழையும் காம வாழ்வியல் அகத்தின் வசப்பட மாறாக வீரம் கொடை அறிவியல் வரலாற்றுச் செய்திகள் எல்லாம் புறத்திலே அடக்கப்பட்டன!

அத்தகைய புறச் செய்திகளை தன்னகத்தே கொண்டு விளங்கும் ஒரு சங்க நூல் புறநானூறு! இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோற்றம் பெற்றதாகக் கருதப்படும் புற நானூற்றிலே காணப்படும் பல செய்திகள் இன்றைய விஞ்ஞான உலகை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன!

கோடிக் கணக்கான பணத்தையும் கம்பியூட்டர் தொழில்நுட்ப வசதியையும் பகையைப் புறந்தள்ளிய அறிவு வேட்கையால் உலக விஞ்ஞானிகளின் கருத்துப் பரிமாறல்களும் என்று பல வசதிகளின் உதவியால் கண்டு பிடிக்கப்பட்ட இன்றைய எத்தனையோ விஞ்ஞான முடிவுகள் பற்றிய தகவல்கள் அன்றைய சங்க இலக்கியம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன!

அந்த உண்மைகளை வெளியிட்ட சங்க இலக்கிய வாதிகள் தாடியும் சடா முடியும் தரித்து மர நிழல்களிலும் குகைகளிலும் வாழ்ந்த கர்ம யோகிகள்! ஆண்களும் பெண்களும் என்ற பேதமின்றி கல்வி அறிவு நிரம்பியவர்கள்! எங்கே படித்தார்கள் என்று எம்மால் கூற முடியாத அளவுக்கு இன்றைய விஞ்ஞான நெறிக்கு சவால் விடும் அவர்களின் செய்யுள் ஒன்றைப் பாருங்கள்!

வில்லுகுகள் இழுத்த வண்டிகள் தான் இன்று விஞ்ஞான முயற்சியால் கார்களாக உருவெடுத்து இருக்கின்றன. 1769ல் தொடங்கிய முயற்சி 1806ல் மோட்டார் காராக வந்ததை அனைவரும் அறிவோம்! ஆனால் 1904ம் ஆண்டு வரை எந்த வாகனத்துக்கும் மாற்றுச் சக்கரம் (Spare Wheel) இருந்தது கிடையாது!

அது மட்டுமல்ல! அப்படி ஒரு சிந்தனையே மோட்டார் கார் கம்பனிகளிடம் அன்று துளிர் விட்டதுக்கு எந்த ஆதாரமும் இல்லை!

ஆனால் புறநானூற்றிலே உமணர் என்னும் உப்பு வணிகர்கள் எருதுகள் இழுக்கும் வண்டியிலே பெருமளவு உப்பை ஏற்றித் தாம் வியாபாரத்துக்குக் கொண்டு செல்லும் போது தெருவிலே உள்ள மேடு

பள்ளங்களில் வண்டிச் சக்கரம் விழுந்து அச்ச உடையக் கூடும் என்ற பயத்தினால் மேலதிகமாக வண்டியில் இன்னுமொரு அச்சை இணைத்து வைத்திருந்தார்கள்! அது சேமஅச்ச எனப்பட்டது என்ற செய்தி சொல்லப்படுகின்றது!

இதிலே வியப்பு என்னவென்றால் வண்டியின் அச்ச முறிந்தால் தான் மற்ற அச்சிலே வண்டியின் பாரம் இறங்கும்! அதுவரை அந்த அச்ச சுயாதீனமாக எந்தப் பாரத்தையும் தாங்காது வண்டியோடு பிரயாணம் செய்யும்! அப்படி என்றால் அந்த அச்சின் இரு புறமும் சக்கரங்களும் இருந்திருக்க வேண்டும் இல்லையா? அப்போது தானே திடீரென்று அச்ச உடைந்து பாரம் மற்ற அச்சில் இறங்கும் போது வண்டி நிலத்தில் விழுந்து விடாமல் இருக்கும்!

இன்று வளர்ந்து விட்ட விஞ்ஞான தொழில் நுட்பம் 52 - 53 அடி பார வண்டிகளுக்கு எல்லாம் பல சக்கரங்களை இணைத்து விடுகின்றது! பாரம் ஏற்றும் போது அந்தச் சக்கரங்கள் தெருவைத் தொடுவதையும் வெறுமையான வண்டிகளில் தெருவைத் தொடாமல் இருப்பதையும் இன்று காண்கின்றோம்!

இந்தப் பொறிமுறை பற்றித்தான் புறநானூறு குறிப்பிடுகின்றது தனது 102 பாடலில்! இன்று நேற்றல்ல ! 2000 ஆண்டுகளுக்கு முந்திய சிந்தனை! பாடியவர் வேறு யாரும்ல்ல! எங்கள் ஓளவைப் பாட்டிதான்! கிழவியைத் தவிர வேறு யாராலே இதையெல்லாம் சொல்ல முடியும்? அடுத்த சந்ததிக்கு!

எருதே யிளைய நுகமுண ராவே
சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே
அவலிழியினு மிசையேறினும்
அவண தறியுநர் யாரென ழுமணர்
கீழ்மரத் தியாத்த சேமவச் சன்ன
இசைவிளங்கு கவிகை நெடியோய் திங்கள்
நாணிறை மதியத் தனையையிருள்
யாவண தோநின் னிழல்வாழ் வோர்க்கே.

தம் கழுத்திலே பாரம் மிக்க உப்பு வண்டியின் நுகம் இருக்கின்றது என்ற எண்ணமே இல்லாத இளையதான எருதுகள் பூட்டப்பட்ட தம் வண்டிகள் மேட்டிலும் பள்ளத்திலும் விழுந்து அச்ச முறியும் நிலை ஏற்படுமோ இல்லையோ யார் அறிவார் என்று நினைத்து உப்புவாணிகர் வண்டியின் அச்ச மரத்தின் கண்ணே அடுத்துக் கட்டப்பட்ட சேம அச்சப் போன்ற புகழ் விளங்கிய இடக்கவிந்த கையையுடைய உயர்ந்தவனே! நீ திங்களாகிய நான் நிறைந்த மதியத்தை ஒப்பாய் ஆதலின், நின் நிழற்கண் வாழும்வர்கட்குத் துன்பமாகிய இருள் எவ்விடத்துள்ளது!●



வே. விவேகானந்தன்

மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10

இம்மாதம் 10ம் திகதி மனித உரிமைகள் தினமாகும். 1948ம் ஆண்டு, டிசம்பர் மாதம் பத்தாம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச மனித உரிமைகள் சாசனம் பிரகடனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வருடாவருடம் டிசம்பர் மாதம் பத்தாம் திகதி மனித உரிமைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. மனித உரிமை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவது வகையில் மனித உரிமை நிறுவனங்களினாலும், மற்றும் அரசியல் சமூக அமைப்புகளினாலும், மனித உரிமைகள் தொடர்பான நிகழ்ச்சிகளும் வைபவங்களும் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றன.

மனித உரிமைகள் என்றால் என்ன? அவை ஏன் பேணப்பட வேண்டும்? அவற்றின் முக்கியத்துவம் என்ன? என்பன பற்றிய கருத்துகள் நீண்டகால அடிப்படையில் ஆராயப்பட்டு வருகின்றன. தற்போது சமூக நலன், பொருளாதார வளர்ச்சி அரசியல் சித்தாந்தங்கள், ஜனநாயக பாரம்பரியங்களின் வளர்ச்சி பெற்ற தன்மை என்பவற்றுக்கேற்ப, மனித உரிமை பற்றிய கருத்துக்கள் மிகவும் பரந்துபட்ட அளவில் விரிவாக விளக்கம் பெற்றுள்ளன.

மனித உரிமை பற்றிய ஆரம்பகாலக் கருத்துக்கள் மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இறைவன் முன்னால் அனைத்து உயிர்களும் சமம் என்ற கருத்தின் அடிப்படையில் அவற்றுக்கான உரிமைகளும் சுதந்திரங்களும் சமம் என விளக்கம் அளிக்கப்பட்டது.

18ஆம் நூற்றாண்டில் மனித உரிமை பற்றிய கருத்துக்கள் சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களுக்கேற்ப நவீன முறையில் வெளியிடப்பட்டன. குறிப்பாக, பொருளாதாரத் துறையில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சி, அரசியல் துறையில் ஏற்பட்ட 1776ஆம் ஆண்டு அமெரிக்க சுதந்திரப் பிரகடனம், 1789ஆம் ஆண்டு பிரான்சிய புரட்சி என்பவற்றையடுத்து சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கருத்துக்களை மையமாக வைத்து மனித உரிமைகள் பற்றிய கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன. அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் அமெரிக்க அரசியல் யாப்பில் பல திருத்தங்களுக்கு வழிவகுத்தது. 13வது திருத்தத்தின் பிரகாரம் அடிமை முறை தடை செய்யப்பட்டது. 14வது திருத்தம் அமெரிக்காவில் பிறந்த அனைவருக்கும் பிரஜாவுரிமை பெற உத்தரவாதம் அளித்தது. 15வது திருத்தம் ஆபிரிக்க-அமெரிக்கர்களின் வாக்குரிமையை உறுதி செய்தது. பிரித்தானியாவில் 1807ஆம் ஆண்டு அடிமை வர்த்தகம் சட்டரீதியாக தடை செய்யப்பட்டது. 1833ம் ஆண்டு அடிமை முறை முற்றாக ஒழிக்கப்பட்டது. அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் தொழிற்சங்கங்கள் உருவாகின. அவை தொழிலகங்களில் தொழிலாளர்களின் நலன்களைப் பேணவும், பேணப்படாதவிடத்து வேலை நிறுத்தம் செய்யும் உரிமைக்காகவும் போராடின. சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை கட்டுப்படுத்தின. பெண்ணுரிமைக்கான அமைப்புக்கள் தோன்றி பெண்களின் சமவுரிமைக்காகவும், வாக்குரிமைக்காகவும் போராடின.

இருபதாம் நூற்றாண்டில் மனித உரிமைகள் பற்றிய கருத்துக்கள் மேலும் கூர்மையடைந்தன. குறிப்பாக முதலாம் உலகப்போர் (1914-1918) இரண்டாம் உலகப்போர் (1939-1945) என்பவற்றையடுத்து பல நாடுகள் பெண்கள் தவிர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தையும், மனித உரிமைகள் பேணப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவதில் ஒன்றுபட்டு நின்றன. அமெரிக்க, பிரித்தானிய ஏகாதிபத்திய அரசுகளின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பல ஆசிய ஆபிரிக்க காலனித்துவ நாடுகள் விடுதலை வேண்டி நின்றன. ஆசியாவிலே இந்தி உபகண்டம் மகாத்மா காந்தியின் அகிம்சைப் போராட்டத்தின் மூலம் சுதந்திரம் பெற்றது. 1946ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் அமெரிக்காவிடமிருந்து விடுதலை பெற்றது. இத்தகைய சூழ்நிலைமீதான், உலகின் பல நாடுகளை அங்கத்தவர்களாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையினால் மனித உரிமைகள் மீதான ஆணைக்குழு ஒன்று 1946ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவினாலேயே 1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் திகதி சர்வதேச மனித உரிமை சாசனம் பிரகடனம் செய்யப்பட்டது.





மனித உரிமைகளின் முக்கியத்துவம் கருதி வளர்ச்சியடைந்த நாடுகள் முதல், வளர்முக நாடுகள்வரை பல நாடுகள் மனித உரிமை தொடர்பான விதிகளை தமது அரசியல்

யாப்புடன் இணைத்துள்ளன. மேலும் காலத்துக்குக் காலம் பல புதிய உபவிதிகளையும் இணைத்து வந்துள்ளன. குறிப்பாக கனடிய அரசியல் யாப்பில் 1960, 1977, 1982ஆம் ஆண்டுகளில் அடிப்படை மனித உரிமைகள் தொடர்பாகப் பல புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டன. இவற்றின் பிரகாரம் இனம், நிறம், வயது, தேசியம், பால், மதம், குடியியல் நிலை, குடும்ப நிலை, அங்கவீனம் போன்ற காரணங்களுக்காகப் பாடுபாடு காட்டுதல் சட்டரீதியாக தடைசெய்யப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில், மனித உரிமைகள் தொடர்பான கருத்துக்கள், மேலும் கூர்மையடைந்துள்ளமையால், முழுமையாக அடிப்படை மனித உரிமைகளைப் பேணுவது நடைமுறையில் சாத்தியமா? என்ற ஒரு வினாவும் எழுத்தான செய்கிறது. கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் உயர் அதிகாரிகளில் ஒருவரான James Anaya வளர்ச்சியடைந்த, ஜனநாயகப் பாரம்பரியம் கொண்ட கனடாவில் அடிப்படை மனித உரிமைகள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். குறிப்பாக பழம்குடி மக்களின் கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தரம் சாதாரண கனடிய மக்களுடன் ஒப்பிடும்போது மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டி, கனடிய அரசு இது குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார். மறுபுறம் கடந்த மாதம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் ஏற்பட்ட 14 வெற்றிடங்களுக்கான தெரிவு நடைபெற்றபோது, அடிப்படை மனித உரிமைகளை துச்சமாக மதிக்கும் அல்லது அப்பட்டமாக மறுக்கும் சீனா, ரஷ்யா, கியூபா, சவுதி அரேபியா, வியட்நாம், அல்ஜீரியா போன்ற நாடுகள் தெரிவு செய்யப்பட்டமை குறித்து மனித உரிமைகள் அமைப்புக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந் நாடுகளின் தெரிவு மனித உரிமை மீறல் மலிந்த நாடுகளுக்கு வலு சேர்ப்பதாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை அடிப்படை மனித உரிமை மீறல்கள் மலிந்த இலங்கையில், போர்க்குற்ற விசாரணைக்குத் தகைமை பெற்ற ஜனாதிபதியின் தலைமையில் 23வது பொதுநலவாய நாடுகளின் மகாநாடு நடைபெற்றதும், அடுத்த இரு ஆண்டுகளுக்கு அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பதும், மனித உரிமை அமைப்புகளுக்கும், ஆர்வலர்களுக்கும் பெரும் சவாலாகும். இத்தகைய சூழ்நிலையில் எதிர்காலத்தில் அடிப்படை மனித உரிமைகள் எவ்வாறு பேணப்படும் என்பதனைக் காலம்தான் தீர்மானிக்க வேண்டும். ●

மாவீரர்களின் உறவினர்கள் மதிப்பளிப்பு வைபவம் கடந்த மாதம் 24ம் திகதி ஸ்காபரோ மெட்ரோபொலிட்டன் மண்டபத்தில் இடம்பெற்றது. உறவினர்களின் உணர்வுபூர்வமான உரைகள் இவ்வைபவத்தின் சிறப்பம்சமாக அமைந்திருந்தது. இந்நிகழ்வின் சில ஒளிப்படங்களை இங்கு காணலாம்.

மாவீரர்களின் உறவினர்கள் மதிப்பளிப்பு நிகழ்வு



ரொறன்ரோவில் ஒரே மண்டபத்தி தமிழர் தேசிய நினைவெழுத்து



நான்கு நிகழ்வுகளாக இடம்பெற்ற நாள் ஒளிப்படத் தொகுப்பு



INSURANCE MORTGAGE INVESTMENT

19 வருட கால வங்கி அனுபவத்தடன் உங்களுக்கான
அனைத்துக் காப்புறுதித் தேவைகளையும் உங்கள்
குழந்தைகளுக்கான கல்விச் சேமிப்புத் திட்டங்களையும்
வீட்டுக் கடன் மற்றும் வீட்டு அடமானக் கடன்களையும்
பெற்றுக் கொள்ள என்னை அழைப்புகள்

- Permanent Life Insurances • Term Life Insurance • Critical Illness Insurance
- No Medical Exam Life Insurance • Disability Income Insurance
- Super Visa Insurance • Travel & Visitor Insurance • RESP
- RRSP • Fixed Rate Income Investment • Residential Mortgage
- Line of Credit / Investment Loan
- Tax Free Savings Account

Kavitha Senthilmurugan
Financial Advisor
Insurance / Mortgage / Investments

CONTACT (416) 618-3651

KaviSenthilmurugan@gmail.com



Brimley Road Medical Centre WALK-IN CLINIC & FAMILY PRACTICE

* புதிய நோயாளர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்

* ஆண், பெண் குடும்ப மருத்துவர்களுடன் 7 நாட்களும் சேவை

Dr. உதயன் சோமசுந்தரம், MD,CCFP

Dr. சுபாதினி செந்தில் மோகன், MD,CCFP

Dr. நஸ்ரத் கான், MD,CCFP

திங்கள் - வியாழன் 9:00 - 7:00

வெள்ளி 9:00 - 5:00

சனி & ஞாயிறு 9:00 - 1:00

* ஆய்வு கூடச் சேவையும் (Life Lab), மருந்தகச் சேவையும் (IDA Pharmacy)
இங்கு கிடைக்கும்

(416) 412 3333

3333 Brimley Road
Scarborough, ON M1V 2J7
(Between Steeles & McNicoll)



(முருகவே பரமநாதன் (ஆழ்கடலான்)

கொடுக்கல் வாங்கல் - உலகியற்கை

இந்த இயக்கமின்றேல் உலகமே இல்லை எனலாம். வள்ளுவனார் "இருவேறு உலகத்து இயற்கை திரு வேறு தெள்ளியராதலும் வேறு என்றார். அவ்வைப் பாட்டியும், இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் என்றார். கொடுத்தவர் வீழ்ந்ததும் இல்லை. உலக இயல்பை, அவதானித்த ஒளவைப் பிராட்டி 'இட்டார் உயர்குலத்தவர் இடாதார் இழிகுலத்தார்' என்றார். ஆகவே இட்டார் பெரியவர், இடாதவர் தரத்திலே குறைந்தவர் என்றார் இதை நன்கு ஆராய்ந்த பண்டிதமணி ஐயா அவர்கள். இடுதல் எனின், தர்மம் செய்தல் என்று பொருள்.

ஆக நீதிவழியிலே நம்மை இட்டுச் சென்றோர் நீதிமாண்கள். மற்றையோர், நீதி தெரியாதவர்கள் என்று பொருள். கொடுத்தவன் நீதிவான். இதை உணர்ந்தோர் உயர்ந்தோர். கொடுத்தோர் குவலயத்தை ஆட்சி செய்வர். இஃதுதான் உலகப் போக்கு.

எனவே உங்களுள் உங்களை உரைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருநாள் யான் என் நண்பர் வீடு சென்றேன். அவர் வீட்டு வாயிலிலே ஓர் படம் இருந்தது. இதன் கருத்து என்ன எனக் கேட்டேன். இது உனக்குத் தெரியாதா? இந்தப் பூமி இரு விஷயங்களைக் கொண்டது. ஒன்று கொடுக்கல், மற்றது வாங்குவது என்றார். சுருக்கமாகச் சொன்னால் ஒன்று கொடுப்பது, மற்றது வாங்குவது என்றார். இது ஒரு மிகப் பெரிய உண்மையாகும். அதுதான் கொடுக்கல் வாங்குதல் என்னும் சம்பவங்கள். ஆம் நாங்கள் ஒரு பலசரக்குக் கடைக்குப் போகிறோம். சாமான்களைக் கொள்வனவு செய்கிறோம். இங்கே என்ன நிகழ்கிறது. நாம் இன்ன, இன்ன பொருள்கள் வேண்டும் எனச் சொன்னபோது அவர் ஒரு சிட்டை போட்டு, அங்கே உள்ள வேலையாளிடம் கொடுக்க அவர், சாமான்களைப் பார்சல் கட்டிக் கொடுக்கிறார்.

சாமான் வேண்டுவவர் முதலாளியிடம் காசைக் கொடுத்துச் சாமான்களை பெற்று வீட்டுக்குப் போகின்றனர். இப்போ உனக்குப் புரிகிறதா என்ன நடந்தது என்று. இங்கேயொரு கொடுக்கல் வாங்கல் நடைபெறுகிறது அல்லவா. அந்த வியாபாரி தன்னிடமுள்ள பொருள்களைக் கொடுத்து சாமானை வேண்டுகிறார். முதலிலே வியாபாரி மொத்த வியாபாரியிடம் ஏற்கனவே பொருளை வேண்டியிருந்தார். இது ஒருவிதமான கொடுக்கல் வாங்கல் என்பதைப் புரிந்து கொள். இவ்வணமே பலவகையான கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறுகிறது. பெரிய வியாபாரி என்ன செய்கிறார். கொடுக்கல் வாங்கல் செய்கிறார். முதலாளி தருகிறான். இப்போ புரிகிறதா? கொடுப்பதையும் வாங்குவதையும்.

அந்த முதலாளி என்ன செய்கிறார். பெரிய மொத்த வியாபாரக் கடையிலே பொருள்களைக் கொள்வனவு செய்து, சிறு வியாபாரிக்குக் கொடுக்க அவன் அதைப் பணம் கொடுத்து வாங்குகிறான். ஒரு தொழிலாளி வீட்டில் வேலை செய்கிறான். மாலையிலே சம்பளம் வாங்குகின்றான். தோட்டத்திலும் தொழிலாளி கூலி வேண்டுகின்றான். முதலாளி கொடுக்கின்றான். இங்கேயும் கொடுக்கல் வாங்கல்தான் நடைபெறுகிறது. ஏன் பாடசாலையிலே, கல்லூரியிலே, பல்கலைக்கழகத்திலே என்ன நடக்கிறது? கல்வியை வழங்க மாணவர் பெறுகின்றனர். கொடுப்பவர்கள் ஆசான்களும், விரிவுரையாளர்களும். இன்னும் ஆய்ந்து பார்ப்போம்.

பலவிதமான பொருள்களை விற்பவர் கொடுக்க, அனுபவிப்போர் பணம் கொடுத்து வாங்குகிறார். இவ்வண்ணம், ஒவ்வொரு நிகழ்வையும் ஆராய்ந்து பார்ப்போம்.

எங்கள் இல்லந்தோறும், பெண்பிள்ளைகள் அக்கா, தங்கச்சிமார் இருக்கின்றனர். அவர்களுக்குப் பொருத்தமான விவாகம் நடைபெற எத்தனையோ விதமான கொடுப்பனவுகள் நடைபெறும். சீதனம் கொடுத்துப் பெண்பிள்ளைகளுக்குக் கல்யாணம் செய்கின்றனர். பெற்றோர் சீதனம் வழங்குவர். மாப்பிள்ளை பெறுகின்றார். நீதிமன்றிலே நீதிபதி நீதி வழங்க அரசாங்கம் சம்பளம் வழங்குகிறது. இவ்வண்ணம் ஒவ்வொரு விதமான கொடுப்பனவுகள் நிகழ்கின்றன. அவ்வாறே மிகப் பழைய காலத்திலே சேந்தனார் ஆத்மீக நெறியில் நடைபெறும், நிகழும் கொடுக்கல் வாங்கல்களை எடுத்துக் காட்டியுள்ளார்.

மிண்டுமனத்தவர் போமின்கள்
மெய்யடி யார்கள் விரைந்து வம்மின்
கொண்டும் கொடுத்தும் குடிதடி
ஈசற்கு ஆட்செய்மின்
குழாம்புகுந்து
அண்டம் கடந்த பொருள்
அளவிலாதோர் ஆனந்த
வெள்ளப் பொருள்
பண்டும் இன்றும் உள்ள
பொருளென்றே
பல்லாண்டு கூறுதுமே எனத் திருப்பல்லாண்டு கூறுகிறது.

எனவே இவ்வுலகம் கொடுப்பனவிலேயும்
கொள்வனவிலேயும் தங்கி இருப்பதை உணர்வோமாக.●

Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்



* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

MONDAY - SATURDAY

(416) 266-5161

(Near Kennedy Subway - Rainbow Village Building)

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit #7

Scarborough, Ontario M1K 5J8




Computek College

BUSINESS REALTY CARE TECHNOLOGY

www.computek.edu

We provide assistance for Second Career funded Applicants. EI receiving /received, Maternity benefits received, WSIB, Ontario Works clients & New Immigrants welcome



SECOND CAREER

You maybe eligible
upto \$28,000 to pay for:

Living Expenses
Transportation
ChildCare
Books
Tuition and other

Diploma Programs

- ▶ Early Childcare Asst (ECA)
- ▶ Personal Support Worker (PSW)
- ▶ Medical Office Admin (MOA)
- ▶ Computerized Accounting
- ▶ Business Administration
- ▶ Application Development
- ▶ Network Engineering
- ▶ Enterprise Network Engineering

Markham Campus

Markham / Steeles

905.471.3344

Scarborough Campus

Kennedy / Sheppard

416.321.9911

Toronto Campus

Kennedy / Eglinton

416.285.9941

Not all the courses are available at all the locations

தமிழ்க் கவிதை மரபில் சோதனை முயற்சிகளைச் செய்த ஆழ்வார்கள்!



நக்கீரன்

என்றுமுள்ள செந்தமிழ்

72

ஆழ்வான்களில் முதல் மூவர் என்றழைக்கப்படும் பொய்கை, பூத்தார், பேயார் என்பவர்கள் காலத்தால் முந்தியவர்கள். வைதீக மதங்களைப் புறந்தள்ளிப் பிறந்த சாக்கியம், பவுத்தம், சமணம் போன்ற மதங்கள் தமிழகத்தில் பரவி இருந்த காலத்தில் மூன்று தமிழில் இரண்டான இசைத் தமிழும் மூன்றான நாடகத் தமிழும் ஏனைய அழகியல் கலைகளும் மறக்கப் பட்டு, அறம் என்பது மட்டும் உயர்த்தி பேசப்பட்டு தமிழர் வாழ்வு களையிழந்த வேளையில் இம்மூவரும் தோன்றுகின்றனர். பவுத்தம், சமணம் இந்த இரண்டு மதங்களும் அழகியல் கலைகளை ஒதுக்கியதே அவற்றின் வீழ்ச்சிக்கு மூல காரணமாக இருந்தது.

ஆழ்வார்கள் மானிட வாழ்வு இன்பமானது, பேராணந்தம் தருவது, கன்னல் போல் இனிப்பது, இறைவன் மனிதர்களின் வாழ்வின் பின்புலமாக இருந்து அருள்பாலிக்கிறான் என்று பாடி சங்க கால அகவாழ்க்கை மரபை மீட்டனர்.

பன்னிரு ஆழ்வார்களில் மிகுதியான (1296) பாசுரங்களைப் பாடியவர் நம்மாழ்வார் ஆவர். ஆழ்வார்களில் தலை சிறந்தவராக நம்மாழ்வார் போற்றப்படுகிறார். இருக்கு, யசுர், அதர்வணம், சாம வேதங்களின் பிழிவாகத் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகியவற்றை நம்மாழ்வார் பாடியிருக்கிறார்.

பிள்ளைத் தமிழ் என்ற தமிழ்க் கவிதை மரபைத் தோற்றுவித்தவர் விட்டுச் சித்தர் என்றும் பட்டப்பிரான் என்றும் போற்றப்படும் பெரியாழ்வார் ஆகும். கண்ணனைத் தன் மகனாகப் பாவித்து இவர் செய்வித்த ஈரப் பாசுரங்கள் பிள்ளைத் தமிழுக்கோர் முன்னோடியாக அமைந்தன. அடுத்து வருபவர் (1137) திருமங்கை மன்னன்.

கிபி எட்டாம் நூற்றாண்டினரான இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் சோழ நாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட குறுநில மன்னர் திருமங்கை ஆழ்வார். இவர் திருமால் அருள் பெற்று “குலம் தரும் செல்வந்தந்திதும்” என்ற நாராயண மந்திரத்தின் பெருமை பேசும் பாசுரங்களைப் பாடியிருக்கிறார்.

இவர் நாகபட்டினத்துப் பவுத்த விகாரத்தில் இருந்த பொன்னால் வேயப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து அதை விற்றுப் பல கோயில் திருப்பணிகள் செய்தார். பவுத்த சமண சமயங்கள் மீது நாயன்மாரைப் போலவே மிக்க வெறுப்புற்றவர் என்பதை இவரது பாசுரங்களால் உணர முடிகிறது.

திருவாய்மொழி என்றால் தெய்வ மொழி என்று பொருள். இராமானுசர் தம் முதன்மைச் சீடரான திருக்குருகைப் பிரான் பிள்ளானை திருவாய்மொழிக்கு ஓர் உரை எழுதுமாறு பணித்தார். இதைத் தொடர்ந்து பல உரைகள் இதற்குத் தோன்றின. நம்பிள்ளை உபதேசித்தவற்றை அடிப்படையாகக் கொண்டு வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுதியருளிய “ஈடு” (முப்பதாயிரப் படி) மிகவும் கொண்டாடப் படும் உரையாகும். வியாக்கியானச் சக்கரவர்த்தி என்று புகழ் பெற்ற பெரியவாச்சான் பிள்ளை என்பவர் நாலாயிரம் பாசுரங்களுக்கும் உரை எழுதியுள்ளார்.

ஆனால் அந்த உரைகள் பெரும்பாலும் ஆரியமும் - தமிழும் கலந்த அக்காலத்து மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளன. திருவாய் மொழிக்கான அத்தகைய உரையை முழுவதும் தமிழ்ப் படுத்திச் சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. தனித் தமிழ் ஆர்வலர்களுக்கு அதுவொரு விருந்து. இராமானுசருக்குப் பின் விசிப்டாத்துவ சிந்தனையாளர்களில் மிகவும் புகழ் பெற்ற வேதாந்த தேசிகன், “வடமொழி, தமிழ் ஆகிய

இருமொழி வேதங்களிலும் நன்கு பயிற்சி பெற்றுக் கொள்வது கடினம் என்று ஒரு வைணவர் நினைத்தால் அவர் ஆழ்வார் பாசுரங்களான திராவிட வேதத்தை மட்டும் நன்கு கற்றுத் தோய வேண்டும்” என்று கூறுகிறார்.

தமிழில் உள்ள ஆழ்வார் பிரபந்தங்களின் தத்துவ உண்மைகள் சிலவற்றை வடமொழியாளர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஸ்ரீ திராவிடோப நிஷத்தாத்தர்ய ரத்னாவனி, ஸ்ரீ திராவிடோபநிஷத் சாரம், ஸ்ரீ மதுரகவி ஹிருதயம், முனி வாகன போகம் ஆகிய நூல்கள் வடமொழியில் எழுதப்பட்டுள்ளன.

திருமங்கை ஆழ்வார் தாம் பாடிய 1137 பாடல்களுள் ஏராளமான சோதனை முயற்சிகளைக் கவிதை வடிவில் செய்திருக்கிறார். அதனால் அவர் ஆசகவி, சித்திரக்கவி, மதுரக்கவி, வித்தாரக்கவி என அழைக்கப்படுகிறார். அவருடைய நடையில் எளிமையும் இனிய கவித்துவமும் இருக்கும். அவருடைய சித்திரக்கவிப் புலமையை திருவெழுக்கூற்றிருக்கை புலப்படுத்தும். அப்படல் முழுவதும் ஒரு தேரின் வடிவைப் புலப்படுத்தும்.

தமிழ் கவிதை மரபில் சோதனை முயற்சிகளைச் செய்தோருள் திருமங்கை ஆழ்வார் முன்னோடிக் கவிஞர் எனலாம்.

ஆழ்வார்கள் பன்னிருவரில் கோதை நாச்சியார் என்றும் சூடிக் கொடுத்த கூடர்க் கொடி என்றும் போற்றப்படும் ஆண்டான் ஒரு பெண் கவிஞர். இவர் இயற்றிய பாடல்களில் பெண்மையின் ஏக்கம் தொனிப்பதைக் காணலாம். ஆழ்வார்களின் கடைக்குட்டியான இவர் மற்ற ஆழ்வார்களை நினைவு கூர்ந்தும் பரந்தாமனான கண்ணனைத் துயில் எழுப்பும் வண்ணமும் செய்வித்த “திருப்பாவை” முப்பது பாடல்களும் தமிழ் மரபின் விழுமியச் செழுமைக்கு உச்ச எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. அதனால்தான்: பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைதமிழ் ஐயைந்தும் ஐந்தும் அழியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு, என்று சொல்லிப் போயினர்!

பேயாழ்வார் வேங்கடேசப் பெருமான் மீது பாடும் கீழ்காணும் பாசுரம் சைவ - வைணவ ஒற்றுமையின் குறியீடாகப் போற்றப்படுகிறது: தாழ்சடையும் நீள்முடியும் ஒண்முடிவும் சக்கரமும், சூழ்அரவும் பொன்நாணும் தோன்றுமால் - சூழும் திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுஉருவும் ஒன்றாய் இசைந்து இவர்கள் காலத்தின் பின் பகுதியில் தோன்றும் திருமழிசை ஆழ்வார் சித்தர்கள் மரபில் கவிதை யாத்து ஒரு வைணவச் சித்தராகப் பரிமளிக்கிறார்.

தொண்டர் அடிப்பொடியோ கண்ணன் கழல் தொழும் அடியார்களுள் சாதி வித்தியாசம் கிடையாது என்று சூழரைக்கும் பாசுரங்களை அருளிச் செய்திருக்கிறார்.

அமரவோ ரங்கமாயும் வேதமோர் நான்கு மோதி தமர்களில் தலைவராய சாதியந்தணர்களேனும் நாமர்களை பழிப்பாராகில் நொடிப்ப தோரளவில் ஆங்கே அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமாநகருளானே!

இந்தப் பதல் திருப்பாணாழ்வாரை சுட்டும் முகமாகத் தொண்டர் அடிப்பொடியாழ்வார் செய்வித்த பாசுரம் என்று கருதப்படுகிறது. திருப்பாணாழ்வாரின் வரலாறு தெய்வ பக்திக்குச் சாதி ஒரு தடையிலை என்று சொல்கிறது. அந்தணர் அவமதித்த பாணரைத் தோள் மீது சுமந்து தன் சந்நிதிக்கு வருமாறு ஆணையிட்டதோடல்லாமல், அவரைத் தன்னுள் அயக்கியப் படுத்தியது திருமாவின் அன்பு அனைவருக்கும் சமம் என்பதைக் காட்டுகிறது. இவர் இயற்றிய: தொண்டல் வண்ணனைக் கோவலானாய் வெண்ணெய் உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை அண்டர் கோள் அணி அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள், மற்றொன்றினைக் காணாவே! குலசேகர ஆழ்வார் சேர மன்னர். இவர் வடமொழியில் "முருந்த மாலா" என்னும் பக்தி நூலைச் செய்தவர். திருவரங்கத்து எம்பெருமானை வணங்குவதற்காக மணி மகுடம் துறந்தவர். இராமர் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் செய்வித்திருக்கும் "இராமனின் திருப்பள்ளி எழுச்சி" வெங்கடேச சுப்பராதத்திற்கு

முன்னோடி ஆகும். கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன் எம்பெருமா வீச நெழில்வேங் கடமலைமேல் தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே என்று இவர் பாடிய பாசுரங்கள் பக்தியின் எல்லையைத் தொடுவதாக உள்ளன. மதுர கவியாழ்வார், குரு சரணம் என்பது இறைவனின் சரணத்திற்கு ஒப்பாகும் என்று உலகிற்குக் காண்பிக்கிறார். இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான், நின்று தன்புகழேத்த வரூளினை, குன்ற மாடத் திருக்கு கூர்நம்பி, என்று மென்னை யிகழ்விலன் காண்மினே. (பண் - யமுனா கல்யாணி) என்று இறைவனைப் பாடாது தன் குரு சரணத்தை மட்டும் பாடுகிறார். (வளரும்)●

பதிவு செய்யப்பட்ட..

வேண்டும். நீங்கள் பணத்தை மீள்பெற முடியாததாக இருந்தால் அதை உரிய நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு தளர்த்த வேண்டும். ஏனெனில் உங்களுக்கு வேண்டிய நேரத்தில் மீள்பெற வேண்டும்.

நீங்கள் உங்கள் RRSPஐ ஒரு நிதி நிறுவனத்திலிருந்து வேறொரு நிதி நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ள முடியும். நீங்கள் மீள்பெறும் தொகைக்கான நிதிநிறுவனம் அறவிடும் வரி விகிதம்

முதல் \$5000 வரையும் 10%	(5% in Quebec)
\$5000 இற்குமேல் \$15,000 வரையும் 20%	(10% in Quebec)
\$15,000 இற்குமேல்	30% (15% in Quebec)

வீடு வாங்கும் திட்ட RRSP:

நீங்கள் முதலீடு செய்யும்போது நிதிநிறுவனத்திடம் தெளிவுபடுத்தி இத்திட்டத்தில் வைப்பிலிடுமாறு செய்தால் வீடு வாங்கும்போது எதுவித பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பில்லை.

படிப்பிற்கான ஆயுட்கால திட்டம்- LLP (Life Long Learning Plan): இத்திட்டத்தில் முதலிடும் பணத்தை நீங்கள் உங்கள் பெயரினும் ஏனைய தொடர்புடையவர்கள் பெயரினும் ஒரே நேரத்தில் முதலீடு செய்ய முடியும்.

நீங்கள் உங்கள் பிள்ளைகளின் படிப்பிற்காக எக்காரணம் கொண்டும் பாவிக்க முடியாது.

உங்களது உச்ச எல்லையாக ஒரு வருடத்தில் மொத்தமாக \$10,000 வரையும்தான் மீள்பெற்று பாவிக்க முடியும். நீங்கள் 71 வயதை அடைந்தால் நீங்கள் ஒவ்வொரு வருடம் \$20,000 வரையும் மீள்பெற்று பாவிக்க முடியும். உங்கள் குடும்பம் மொத்தமாக \$40,000 வரையும் மீள்பெற்றுக் கொள்ளலாம். உங்கள் முதலாவது மீள்பெறும் காலத்திலிருந்து

ஆரம்பித்து 5 வருடத்திற்கு மீள்பெற்றுப் பாவிக்க முடியும்.

Registered Retirement Income Fund (RRIF)

RRIF என்பது உங்கள் RRSP இல் உள்ள பணத்தை இடமாற்றம் செய்யும் பதிவுத் திட்டம். இத் திட்டத்தில் நீங்கள் 71 வயதிற்குள் RRSP இலிருந்து மாற்ற வேண்டும். இதனால் உங்களுக்கு மாதாந்த ஒய்வுதியம் கிடைக்கும். இதிலிருந்து ஆயுள் வரையும் ஊதியம் கிடைக்கும். RRIF ஐ நீங்கள் விரும்புமிடத்து ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் வைத்துக் கொள்ளலாம். அத்துடன் self-directed RRIF இன் மூலமும் நீங்கள் அவர்களின் பூரண ஆலோசனையைப் பெற்று உங்களால் பராமரிக்க முடியும். நீங்கள் RRSP போன்ற திட்டங்களில் முதலீடு செய்யும் கால எல்லையானது, RRSP, RRIF, HBP, LLP and RDSP போன்ற திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யும் கால எல்லையானது பங்குனி 1ம் திகதி (March 01) 2014 வரையும் முதலீடு செய்பவர்கள் அதை 2013ம் ஆண்டு வருமானவரிப் பத்திரம் பூர்த்தி செய்யும்போது பாவிக்க முடியும்.

Registered Disability Saving Plan (RDSP):

இத்திட்டத்தில் முதலீடு செய்யத் தகுதியுடையவர்கள் அந்த வருட முடிவிற்குள் ஆரம்பிக்க வேண்டும். அதாவது மார்ச்சு 31, 2013ம் திகதிக்கு முன்னர் பதிவு செய்து முதலீடு செய்தல் வேண்டும்.

Pooled Registered Pension Plan (PRPP):

இத்திட்டத்தில் வேலை செய்பவர்கள், சொந்தமாக வேலை செய்பவர்கள், வேலை செய்யுமிடத்தில் இதற்கான வசதியில்லாதவர்கள் முதலீடு செய்யலாம். நீங்கள் வேலை செய்யுமிடத்திலிருந்து வேறு ஒரு வேலைக்கு மாறும்போழுது உங்கள் PRPP ஆனது புதிய வேலைக்கு அல்லது கடைசியாக செய்யும் வேலைக்கு மாறிவிடும். அல்லது நீங்கள் முன்னர் வேலை செய்தவர்களிடம் தொடர்பு கொண்டு மாற்றிவிடலாம். இதனால் உங்கள் ஒய்வுதியத் தொகையானது ஒன்றாக மாற்றமடைந்து மாதாந்தம் கிடைக்கும்.●

Get more from your home by paying less each month

Ragavan (Raga) Ramanathan AMP
Mortgage Development Manager
Platinum Performer



You're richer than you think.®


Tel: 416.579.7533

Fax: 416.352.1464

Email: ragavan.ramanathan@scotiabank.com



உறவுகள் பிரியும்போது மலைகளையே சுமக்கவேண்டிவருகிறது
உங்கள் உறவுகளின் இறுதியாத்தீரையை முறையாகவும்,
இலகுவாகவும் அமைத்திட நாங்கள் உதவுகிறோம்



- மரண அறிவித்தல்கள் வீட்டிலிருந்து பரமே விரும்பிய ஊடகங்கள் ஊடாக அறிவித்தல்களை வெளியிடவும்
- சமய சம்பந்தமான திரையுரைகள் செய்யவர்களின் விபரங்களைப் பெற்றுக்கொள்ளவும்
- பூ அலங்காரங்கள், மாலைகள், பூப்பந்தல்களின் தெரிவுக்கும்
- விரும்பிய, பொருத்தமான Casket (மரணப்பேழை)களை பெற்றுக்கொள்ளவும்


- இணையத்தளத்தினூடாக நேரடி ஒளிபரப்புச் சேவையை பெற்றுக்கொள்ளவும்
- Slideshow உருவாக்கம் செய்யவும்
- உங்கள் கலாசார, பண்பாட்டு முறைப்படியே இறுதிச்சடங்களை ஒழுங்குசெய்வதற்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவும்
- உலகின் எப்பாகத்திலிருந்தும், எப்பாகத்திலும் Wreath (மலர்வளையம்) வைப்பதற்கான சேவையை பெற்றுக்கொள்ளவும்

MARANAM.COM

HEAVEN CARES

ADVISING FAMILIES ON YOUR LOVED ONE'S FINAL JOURNEY
www.maranam.com, E-Mail: info@maranam.com

Working With



PROVIDING PEACEFUL FINAL ARRANGEMENTS
8911 Woodbine Ave., Markham, ON L3R 5G1




Call: **Vilosan Sivatharman** B.Eng
Funeral Counsellor
416-431-3600 Ext:1



Call: **Christeen Seevaratnam**
Funeral Counsellor
416-431-3600 Ext:2

உச்சுக்குத் தெரியும்,
நம்பிக்கைப்படலான நுரான சேவைகள்..



- Corporate Awards
- Promotional Products
- Laser Engraving
- Pad Printing
- Silk Screening

Vivek Subra
Director

B:416- 291 2344
D:416- 898 4846

promarawards@gmail.com

www.promarawards.com 416-291 2344
585 Middlefield Rd Unit # 3, Scarborough, ON., M1V 4Y5

Put your logo on anything!

One stop for all your promotional needs.

PRO MAR Ltd.
416 898 4846
vivekpromar@gmail.com



வாங்குவதும் விற்பதும் சுலபமே ஆனால்..
தெள்வான தெரிவே உங்கள் வெற்றிப்படி.

Why think so long...?



Vivek Subramaniam
Sales Representative
416- 898 4846

- Free market evaluation
- Professional advice on selling your home for more
- State of the art marketing idea
- Flexible commission
- Friendly service producing excellent results
- List through me to have your property sold in a few days
- Mortgages & loans arrangements

Homelife/Future
Realty Inc. Brokerage

7 Eastvale Drive, Unit 205, Markham, On. L3S 4N8
Bus: 905 204 9977, Fax: 905 204 9229
Independently Owned and Operated







கோவில் மாலைகள் மற்றும் பூஜை பொருட்கள்

5633 Finch Ave East, Unit # 6, Scarborough, ON M1B 5K9
(416) 288-1419

சொர் பூக்கள், சரம் மற்றும் பூஜைக்கு தேவையான இலை வகைகள்

இறக்குமதி செய்யப்பட்ட கதம்ப சரம்	\$ 2.00/ M	அறுகாய் பல்	\$ 3.00/bag
உள்நாடு கர்ணைஷன் சரம்	\$ 2.00/M	விஸ்வம் இலை	\$ 3.00/bag
மல்லிகைப்பூச்சரம்	\$ 5.00/M	வேப்பிலை	\$ 3.00/bag
கர்ணைஷன் மலர்கள்	\$ 0.20 each	Marukhalundu /Maru	\$ 3.00 /bag
மல்லிகை மலர்கள்	\$ 5.00/bag	மாவிலை	10 per \$ 1.00
சம்பாக்கி மலர்கள்	\$ 3.00 /bag	வெற்றிலை	10 per \$ 1.00
அறவி மலர்கள்	\$ 3.00 /bag	வாழை இலை	\$ 1.00 each
தாமரை மலர்கள்	\$ 1.00 each	துளசி இலை	\$ 3.00/bag









பிரேசில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த நைஜீரியா மற்றும் ஐவரி கோஸ்ட் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

21-வது FIFA உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி 2014-ம் ஆண்டு ஜூன் முதல் ஜூலை மாதம் வரை பிரேசில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் 32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.

போட்டியை நடத்தும் நாடு என்ற அந்தஸ்தில் முதல் அணியாக பிரேசில் தகுதி பெற்றது. இதைத் தொடர்ந்து மற்ற அணிகள், கண்டங்கள் வாரியாக நடத்தப்படும் போட்டிகளின் அடிப்படையில் தகுதி பெற்று வருகின்றன.

ஆப்பிரிக்க கண்டத்தில் இடம் பெற்றுள்ள அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று சனிக்கிழமை நடைபெற்றது.

எதியோப்பியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நைஜீரிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து தகுதிச்சுற்று புள்ளிகளின் அடிப்படையில், உலகக் கோப்பைக்கு நைஜீரியா தகுதி பெற்றது.

இதன்மூலம், ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து 2014-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு முதன்முறையாக தகுதி பெற்ற அணி என்ற பெருமையையும் அந்த அணி பெற்றது. மேலும், 5-வது முறையாக அந்த அணி உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது. இதற்குமுன்னர், 1994, 1998, 2002 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி உலகக் கோப்பையில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிரிக்க கண்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ஐவரி கோஸ்ட் நாட்டைச் சேர்ந்த கால்பந்து அணி, தொடர்ந்து 3-வது முறையாக உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில் செனகல் அணிக்கு எதிராக 1-1 என்ற கணக்கில் ஐவரி கோஸ்ட் சமநிலை செய்தது.



எஸ். கணேஷ்

உலக கிண்ண கால்பந்து: 2014

இந்த ஆட்டத்தின் 77-வது நிமிடத்தில் செனகல் அணி ஒரு கோல் அடித்தது. எனினும், சுடுதல் நேரத்தில் ஐவரி கோஸ்ட் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமப்படுத்தியது. இதனால், புள்ளிகள் பட்டியலின் அடிப்படையில் உலகக் கோப்பைக்கு ஐவரி கோஸ்ட் தகுதி பெற்றது.

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு இடையேயான தகுதிச்சுற்றுப் போட்டிகள் கடந்த மாதத்துடன் முடிவுக்கு வந்தன.

பிரான்சை எதிர்த்து விளையாடிய உக்ரெய்னை 3:0 என்ற விகிதத்தில் வெற்றிபெற்று உலகக் கால்பந்துப் போட்டி 2014 இன் தெரிவுப் போட்டியில் தகுதி பெற்றது. சில தினங்களிற்கு முதல் உக்ரெய்னில் நடந்த போட்டியில் உக்ரெய்னிடம் 2:0 என்ற விகிதத்தில் பிரான்ஸ் தோல்வியடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. கடுமையான போராட்டத்துக்குப் பிறகு கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி, அடுத்த ஆண்டு பிரேசில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. தகுதிச்சுற்று முடிவுகளைத் தொடர்ந்து, போர்ச்சுகல், கிரேக்கம், குரோீயா, பிரான்ஸ் ஆகிய 4 அணிகளும் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன.

போர்ச்சுகல் அணிக்கும் ஸ்வீடன் அணிக்கும் இடையேயான ஆட்டம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆட்டம், இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் என்பதை விட, உலக அளவில் புகழ்பெற்ற போர்ச்சுகல் அணித்தலைவர் ரொனால்டோவுக்கும், ஸ்வீடன் அணித்தலைவர் இப்ராஹிமோவிச்சுக்கும் இடையேயான ஆட்டமாகவே கருதப்பட்டது. இந்த ஆட்டம் ஸ்வீடனின் சோல்னா நகரில் நடைபெற்றது. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஸ்வீடன் அணி களமிறங்கியது. ஆனால் நட்சத்திர வீரர் ரொனால்டோவை ஸ்வீடன் வீரர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், அவர் ஹாட்ரிக் கோல் (50, 77, 79 நிமிடங்களில்) அடித்தார்.

கடுமையாகப் போராடிய இப்ராஹிமோவிச், தன் பங்குக்கு 2 கோல்களை (68, 72) அடித்து ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார். முடிவில், 3-2 என்ற கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் 76-வது நிமிடம் வரை ஸ்வீடன் அணிக்கு உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு இருந்தது. ஆனால், 77-வது நிமிடத்தில் அதனை ரொனால்டோ தனது கால்களால் தட்டிப் பறித்தார்.

தகுதிச்சுற்றில் இரு அணிகளும் 2 முறை மோதின. இரு ஆட்டங்களையும் ஒப்பிட்டு ஒட்டுமொத்தமாக போர்ச்சுகல் அணி 4-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனால், அந்த அணி உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதி பெற்றது.

இதனால், தொடர்ந்து 4-வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை அந்த அணி பெற்றது.●

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

JRB Universal Inc.
Almost All Services Available

647 289 6164



R.R. Rajkumar
B.Com (Hons), M.B.A.

Scholarship Plan [RESP]

Any Referral Service

• Credit Counseling • Accounting & Tax Services •

சொந்தமான ஒரு வீடு
உங்கள் வாழ்க்கையில்
மிகப் பெரியதோர் முதலீடு
வீடு வாங்க விற்க

ஈசன் குலசேகரம்
Sales Representative

416 835 1700
info@esanhomes.com

- வீடுகள் ● தொடர்மாடி வீடுகள்
- வியாபார நிலையங்கள் ● காணி முதலீடுகள்
- வாங்குதல் - விற்பனை மற்றும்
- வாடகைக்கு கொடுக்கவும் - பெறுவதற்கும்



விக்கி வேலாயுதன்
Sales Representative

416 457 7162
vvelauthan@yahoo.com

அனைத்துக்குமான ஆலோசனைகளுக்கும்
நம்பிக்கையான சேவைகளுக்கும் நாடுங்கள்..

Office: 416-321-2228 Fax: 416-321-0002

www.esanhomes.com

2210 Markham Road # 1, Toronto, ON M1B5V6



R & S AUTO SALES

Top Quality Used Car Dealer

வங்கியால் உடமைப்படுத்தப்பட

வாகனங்களை விற்பது எமது விசேட திறன்

36 வருட அனுபவம்



HONDA
TOYOTA
GM-MINI VANS

We Sell Bank Reposed Cars
Accident Vehicle Repair
Computerized Painting
Motor Vehicle Accident
Traffic Tickets



தமது சிறப்பான சேவையால் அதி உயர் விரைவு பெற்ற

Radha

**R & S Auto Sales Inc.
Radha Motor Inc.**

3030 Markham Road
Scarborough, ON

416-412-3838

416-836-5825



எஸ். காந்தி

வெள்ளிப் பணம்

82

ஆண்டின் இறுதி மாதமாகிய மார்ச்சு மாதம் செலவினங்கள் கூடிய மாதமாக இருப்பது அனுபவ ரீதியான உண்மையாகும்.

இது ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து, பெரிய நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் உட்பட இத்தகைய ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது. இதற்கான காரணமாக அமைவது "நத்தார்ப் பண்டிகை" மற்றும் Boxing Day ஆகும்.

இந்த நத்தார்ப் பண்டிகையை, கனடா உட்பட உலக நாடுகள் எங்கும் உள்ள மக்கள் மத வேறுபாடுகள் அற்ற முறையில் ஒரு பொதுவான விடுமுறைக்கான கொண்டாட்டமாகக் கொண்டாடுகிறார்கள்.

இக்காலத்தில் அன்பளிப்புப் பொருட்கள் பரிமாறுவது, விருந்துபசாரங்கள் நடத்துவது, விடுமுறைப் பயணங்களை மேற்கொள்வது போன்ற செயல்பாடுகள் மேற்கொள்கின்றார்கள்.

சமீபத்தில் Bank of Montreal எடுத்த ஒரு கணிப்பீட்டின்படி, சராசரியாக ஒரு குடும்பம் இந்த மாதத்தில் 1810 டாலர்களை விடுமுறைக் கொண்டாட்டங்களின்போது செலவு செய்வார்கள் என எதிர்பார்க்கின்றது. கடந்த வருடம் அது 1610 டொலர்களாக இருந்தது. இவ்வருடம் 200 டாலர்களால் அதிகரிக்கும் எனக் கூறுகின்றது.

இத்தகைய புள்ளிவிபரங்கள் சரியானதா பிழையானதா என்கின்ற கருத்தை ஒருபுறம் விலக்கிவிட்டு, கடந்த கால அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு செய்தியைச் சொல்லிநிற்கின்றது. பெரும்பாலானவர்களுக்கு இந்த மாதம் வரவுக்கு மீறிய செலவுகளை ஏற்படுத்தும் மாதம் என்பதனை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.

இக்காலத்தில் எல்லா உணவகங்களின் வியாபாரம் உச்ச நிலையில் நடைபெறும். இதன் விளைவாக புதுவருடம் பிறந்து முதல் தொடக்கம் 6-8 வாரங்கள் வரையில் எதிர்மறாக வியாபாரம் மந்த நிலையில் காணப்படும். சில கனடிய உணவகங்கள் இக்காலத்தில் திருத்த வேலைக்காக மூடிவிடுவார்கள்.

வரவுக்கேற்ற செலவுகள் செய்யும் வாழ்க்கை முறையில் இருந்து கடன் அட்டையின் கடன்பெறும் தகுதியின் தொகைக்கு (Credit Limit) செலவுசெய்யும் பழக்கத்துக்கு சிலர் மாற்றப்பட்டுள்ளார்கள். இத்தகைய சூழலால், பலர் பல்வேறு வகைப்பட்ட பொருளாதார பிரச்சனைகளுக்குள் சிக்கித் தவிப்பதனையும் அவதானிக்க முடிகிறது.

இந்த அடிப்படையில் இக்காலத்தில் உங்கள் செலவினத்தைக் கட்டுப்படுத்தும் சில வழிகளைப் பார்ப்போம். முதலாவதாக, பண்டிகைக் காலத்தில் எவ்வளவு தொகை செலவு செய்யமுடியும் என தீர்மானியுங்கள். இந்த தீர்மானம் உங்கள் வருமானத்தினை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். ஒருபோதும் உங்கள் கடன் அட்டையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கக்கூடாது.

இரண்டாவதாக, நீங்கள் யார் யாருக்கு அன்பளிப்புப் பொருட்கள் கொடுப்பது என்பதனை நேரகாலத்துடன் தீர்மானித்து, அதற்கான பட்டியலைப் போட்டு, அது உங்கள் செலவை அதிகரிக்கும்போது மாததிரம் யாருக்கு பெறுமதி கூடிய பரிசு கொடுக்கலாம் என்பதனைத் தீர்மானித்து முடிவு எடுங்கள்.

நீண்டகால திட்டத்துடன் சிறிய சேமிப்புகளை மேற்கொண்டு அந்த வருடத்தின் நத்தார்ப் பண்டிகையை கொண்டாடுபவர்களையும் காணமுடிகின்றது 2013ம் பண்டிகைக்கு தைமாதத்திலிருந்து ஒரு சிறிய தொகையை சேமிக்கும் பழக்கமுடைய வேற்று இனத்தவரை நான் சந்தித்துள்ளேன். மனித உறவுகள் அன்பு, கருணை, பாசம் மனிதநேயம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. அன்பளிப்பாகக் கொடுக்கப்படும் பொருட்களின் பெறுமதியில் அல்ல என்பதனையும் கவனத்தில் கொள்ளுங்கள். விடுமுறைக்காலப் பண்டிகைக் கொண்டாட்டங்களை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். உங்கள் கடன் அட்டைகளையும் கவனமாகக் கையாளுங்கள்!●

ஒரு குடையின் கீழ்
சகல தேவைகளும்

எஸ்.பி. இம்போட்டர்ஸ்
S.P. Importers



Fresh Fish & Meat
2853 Lawrence Ave. East
Scarborough
416 261 4737

Furniture & Mattress
2859-2861 Lawrence Av. E.
Scarborough
416 266 3077

**Grocery &
Vegetables**
2863 Lawrence Ave. East
Scarborough
416 261 3881

Video & Audio
2865 Lawrence Ave. East
Scarborough
416 261 3881

வெருட்டப்படும்...

கொடுமைப்படுத்தல் என்பது உடல் ரீதியானதாக மட்டும் இருக்கும் என்றில்லை. அது கரும் வார்த்தைகளாகவோ உளரீதியாகவும் இருக்கலாம். அடித்தல், இழுத்தல், பட்டப் பெயர் வைத்து இழித்தல், அச்சுறுத்தல், வெருட்டிப் பணம் கறத்தல், அல்லது பொருட்களைப் பறித்தல், குறிப்பிட்ட பிள்ளையைப் புறக்கணிப்பதும், தவறான வதந்திகளைப் பரப்புவதும் போன்ற பலவாக்கலாம். இன்றைய காலத்தில் குறும் தகவல்களாலும், பேஸ்புக் போன்ற சமூகதளங்கள் ஊடாகவும் மன உளைவையும் அச்சுறுத்தலையும் கொடுக்கலாம். 'பள்ளிப் பிள்ளைகள்தானே! இவற்றிக்கு முகம் கொடுத்து தாண்ட வேண்டியவர்கள்தானே' என அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனெனில் அது பிள்ளையின் சுயமதிப்பைப் பாதிப்பதுடன், அதனது பாதுகாப்பு உணர்வையும் பலவினப்படுத்தும் அளவு தீவிரமானதாகும். சற்று வளர்ந்த பிள்ளைகளில் இது தற்கொலைக்கு கூட இட்டுச் செல்லலாம் என்பதை மனதில் இருத்தி எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெற்றோரின் கடமை கொடுமை தாங்காத நிலை ஏற்பட்டு குழந்தை தானாகச் சொல்லுமளவு காத்திருக்கக் கூடாது. அல்லது கண்டல்கள் காயங்கள் என நிலமை மோசமாகும் வரை பொறுத்திருக்கக் கூடாது. அக்கறையுள்ள பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளின் நாளாந்த நடவடிக்கைகளில் ஏற்படும் சின்னச் சின்ன மாற்றங்களே உசார்ப்படுத்திவிடும். பிள்ளை பதற்றமாக இருக்கக் கூடும், வழமைபோல உணவு எடுக்காதிருக்கலாம், எரிச்சல்படலாம், எளிதில் கோபமுறலாம், தூக்கக் குழப்பம் ஏற்படலாம். இவற்றை எல்லாம் அவதானிக்க வேண்டும்.

வெட்கம் காரணமாகவோ, பிரச்சனை வெளிப்படுவதால் தான் மேலும் கொடுமைப்படுத்தப்படலாம் என்பதாலும் தனது பிரச்சனையை வெளிப்படுத்த பிள்ளை தயங்கக் கூடும். பெற்றோர்களில் தன்னில் குற்றம் கண்டு தன்னையே ஏசுவோ அடிக்கவோ கூடும் எனவும் தயங்கலாம். எனவே ஆதரவோடும் அனுதாபத்துடனும் பெற்றோர்கள் அதை அணுக வேண்டும். தங்கள் இவ்விடயத்தில் உறுதுணையாக இருப்போம். உதவுவோம் என்பதை தங்கள் பிள்ளைக்கு உணர்த்த வேண்டும். 'பலர் இவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள். நீ தனியாக இல்லை. அச்சுறுத்தியவனே இழி செயலைச் செய்கிறான். நீ அல்ல' என தெளிவுபடுத்த வேண்டும். இவ்விடயத்தில் 'கவனம் எடுத்து சிக்கலைத் தீர்க்க வேண்டிய நடவடிக்கை எடுப்பேன்' என நம்பிக்கை அளியுங்கள். பாடசாலை ஆசிரியர், அதிபர் அல்லது பொறுப்பானவருக்கு இவ்விடயத்தை தெரியப்படுத்தி மேலும் அவ்வாறு நிகழாதிருப்பற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுங்கள். சில தருணங்களில் அச்சுறுத்துபவனின் பெற்றோரை அணுகுவதும் உதவலாம். ●

**The Children's
Education Trust
of Canada**

offered to the public by

**Children's Education
Funds Inc.**



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளதும்
பேரப்பிள்ளைகளதும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவிப்புகள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்று

சிவா

கணபதிப்பிள்ளை
அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathypillai
Branch Manager

416 438 0660, 416 438 3578

416 899 6044

இல்லத் தொலைபேசி:

905 472 1139

email

s.kanapathypillai@cefi.ca



RESP

SAVINGS PLAN

கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for and Education Savings Grant of up to \$7,200 per child

Your savings are more safe and secure

Your can start with a small amount

it's a more flexible plan

**EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS**

உங்கள் பிள்ளைகளின்
கல்விக்கான சேமிப்பு உங்கள்
எதிர்கால தளவழிப்புக்கான முதல்படி

WWW.KERUDAVIL.COM

**INCOME TAX
PREPARATION**

Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns



S. Ganthiy
B.A. Sri Lanka
Enrollment Officer

416. 841. 1866
416. 955. 9303
E.mail: ganthiy@rogers.com

Graphic Land - 647. 219. 7576

நீத்தார் நினைவு



முத்தமிழ் வித்தகர்

நாராயணர் முருகையா

இலங்கையின் வடபால் அமைந்த தொல்புரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், கனடாவில் வசித்து வந்தவருமாகிய தமிழ்க் கல்வியாளரும் சிறந்த கலைஞரும் சமூகப்பற்றாளருமான திரு. நாராயணர் முருகையா (81) அவர்கள் கடந்த மாதம் 15ஆம் திகதி காலமானார். அனைவராலும் அன்பாக 'மாஸ்டர்' என்று அழைக்கப்பட்டு வந்த இவர் இலங்கையின் பல பாடசாலைகளில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் சங்கீதம், பண்ணிசை ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற முருகையா மாஸ்டர், ஆர்மோனியம் வாசித்தல், நாடகம், நாட்டுக்கூத்து, காவடி, தாளவாத்-தியம், வில்லுப்பாட்டு என்று பல கலைகளிலும் கைதேர்ந்தவராக விளங்கி வந்த ஒரு பிறவிக்கலைஞர். அந்தக் காலத்தில் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் வேட்டைத் திருவிழாவில் இவரது சரித்திர-இதிகாச நாடகங்கள் இடம்பெற்று பலரதும் பாராட்டைப் பெற்றன.

முருகையா ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட 'வந்தாளும் மாமயில்' என்னும் காவடிப்படல் இலங்கைக் கல்வித் திட்ட பாடவிதானத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தேசியத் தலைவரின் ஆலோசனைக்கிணங்க நாட்டுப்பாடல் மெட்டில், இவரது ஐந்து பாடல்-களும் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் ஆறு பாடல்களும் இவராலேயே இசையமைக்கப்பட்டு 'உரோங்கும் போர்ப்பாட்டு' என்ற மகுடத்தில், தாயகத்தில் ஐம்பதுக்கும் அதிகமான மேடைகளில் அந்நாட்களில் அரங்கேற்றப்பட்டது. அற்புதக் கலைஞரான இவரால் எழுதப்பட்ட நாட்டிய நாடகங்களில் அன்னை பூபதி, திலீபன் ஆகியவை போர்க்கால வடிவங்களை விளக்குபவையாக அமைந்தவை. இலங்கையின் புகழ்பெற்ற சின்னமணி கணபதிப்பிள்ளை அவர்களின் வில்லிசைக் குழுவில் ஆர்மோனியக் கலைஞராக மட்டுமன்றி அதன் உந்துகோலாகவும் விளங்கி தமிழுணர்வை மக்கள் மத்தியில் ஓங்கச் செய்தவர்.


1996ல் தமது மனைவி விசாகபூஷணம் அவர்களுடன் மொன்றியனுக்கு இடம்பெயர்ந்த முருகையா மாஸ்டர் அவர்கள், இங்கு வந்த நாளிலிருந்து தமது இல்லாளுடன் இணைந்து சமூகப் பணியுடன் தமிழ் மொழியையும் தமிழ்க் கலைகளையும் போற்றி வளர்ப்பதை ஒரு தொண்டாக மேற்கொண்டு வந்தார். மொன்றியல் தமிழர் ஒளி அமைப்பின் தமிழ்க் கல்வி வகுப்புகளைப் பொறுப்பேற்று, 30 மாணவர்களுடன் இயங்கிய வகுப்புகளைக் குறுகிய காலத்தில் 160 பிள்ளைகள் வரை உயர்த்திய பெருமை இந்தத் தம்பதிகளுக்கே உரியது.

1995ல் தமிழர் ஒளி அமைப்பின் தலைவர் பதவியும் இவரது சேவை உணர்வைப் புரிந்து வழங்கப்பட்டது. 1997ம் ஆண்டில் மொன்றியல் திருமுருகன் ஆலயத்தின் தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்களாகவும் தங்கள் தமிழ்ப் பணியை முருகையா மாஸ்டர் தமது மனைவி சகிதம் வியாபித்தார். வருடாவருடம் தமிழர் ஒளி நடத்தி வந்த 'முத்தமிழ் விழா' இவரை என்றும் நினைவில் வைத்திருக்கும் நிகழ்வு. தமிழ் கற்கும் மாணவர்களுக்கு தமிழ் போதிப்பதற்கு வசதியாக 'வாருங்கள் எழுதுவோம்', 'வாருங்கள் வாசிப்போம்', 'எழுதுவோம் வாருங்கள்' ஆகிய மூன்று நூல்களை இவர் தாமே எழுதி வெளியிட்டிருந்தார். இவரின் பன்முகச் சேவைகளை மதித்து 2003ஆம் ஆண்டு 'தமிழர் தகவல்' வெளியீட்டகம் சிறப்பு விருதுடன் தங்கப் பதக்கமும் சூட்டி கௌரவம் செய்தது. இந்த மதிப்பளிப்பு முருகையா-விசாகபூஷணம் தம்பதிகளுக்கு ஒரே அரங்கில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. - திரு

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON

416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters



உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நியுவனம்

How the United Nations...

In early February, a political affairs staffer arrived in Sri Lanka just as newly collated data on casualty figures was being discussed and, the report says, "was very seized by the information . . . and said we would be complicit if we do not act on it."

The government rejected the figures at a subsequent meeting. Meanwhile, some UN staffers in Colombo were expressing dismay that the UN was publicly placing primary blame on the LTTE when all the facts indicated otherwise.

The review continues: "From as early as 6 February 2009, the (Sri Lankan Army) continuously shelled within the area that became the second (no-fire zone), from all directions, including land, sea and air. It is estimated that there were between 300,000 and 350,000 civilians in that small area. The SLA assault employed aerial bombardment, long-range artillery, howitzers and (unguided missile systems) as well as small mortars, (rocket-propelled grenades) and small arms fire."

War violations

With only one exception in the following three months, "the UN almost completely omitted to explicitly mention government responsibility for violations of international law."

The UN's rationale was that it didn't want to imperil humanitarian access by criticizing Colombo, a position it maintained even though access to the Vanni pocket was almost non-existent.

From the review: "By 18 May 2009 most of the remaining LTTE leadership was reported killed. The government claimed they died in armed engagements, possibly at the hands of other LTTE fighters. Other credible sources said many were executed, including some who on the morning of 18 May had crossed into government-held territory unarmed and with white flags."

Just a week afterward, the war over and Colombo declaring victory, the UN Human Rights Council — despite everything it knew from the inside — issued a resolution that praised the Sri Lankan defeat of the LTTE and criticized the Tigers' war crimes. But it made no mention of war violations by the military — not the bombing of hospitals, not the interdiction of food and medicine, not the internment of 280,000 civilians in squalid camps under army guard.

Instead, the special sessions resolution welcomed "the conclusion of hostilities and the liberation by the government of Sri Lanka of hundreds of thousands of its citizens that were kept by the LTTE against their will as hostages, as well as the efforts by the government to ensure safety and security for all Sri Lankans and bringing permanent peace to the country."



அர்ச்சனாஸ் & கோ

அனைத்துவகை பூஜைப்பொருட்களின் களஞ்சியம்

பூஜைப்பொருட்கள்
மல்லிகைச்சரம்
பூக்கள் சூழல்கள்
பாகுநாட்டிய ஆபரணங்கள்
எல்டிரோ புனைப்பாடலு
தீர்ப்பாடல்கள் பாடல்கள்

All temple pooja items
Fresh jasmine and flower garlands
Dance items
HD Video & Photography
Passport photos



"உங்கள் இல்லத்தோறும் இறையருள் வர"

416-292-0033

www.archanas.ca

2950 Kennedy Rd. Unit 10A Scarborough (One Block North of Finch)





Sabesan's Choice

416 605 1990

தனி மரத்தினாலான நிலம், நிலவிரிப்பு
சுவருடன் இணைந்த அலுமாரிக் கதவுகள்
யன்னல், கதவு புதுப்பித்தல்
ஆகிய வேலைகளில் தன்னிகரற்றவர்
"விருதுபெற்ற தொழிற்றுறை நிபுணர்"

**Laminate, Mirror, Panel, Closet Droos
Carpet, Hardwood, Tiles, Granite Flooring
Windows + Doors, Kitchen + Bath
Renovation or New!**

**3/4 INCH
HARDWOOD
SUPPLIED AND
INSTALLED
\$4.99**

இருபத்தைந்தாவது ஆண்டு நினைவு வணக்கம் திருவாட்டி தனலட்சுமி இராஜேந்திரராஜா



மண்ணகம்: 15.01.1940
விண்ணகம்: 05.12.1987

வடதமிழ்நாட்டில் 1987ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடந்த அனர்த்தத்தின்போது வானத்திலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து, யாழ். வைத்தியசாலையில் வாரக் கணக்கில் சிகிச்சை பெற்றும் பயனளிக்காகத் நிலையில் மரணத்தைத் தழுவினார். எங்கள் அன்னையின் 25வது ஆண்டு நிறைவு வேளையில் அவரது அன்பு பண்பு பொறுமை அடக்கம் ஆகிய அணிகலன்களை நினைத்து அவரை வணங்குகின்றோம். இறை நம்பிக்கை கொண்ட எங்கள் தாயார் பக்தி மார்க்க வழியில் வாழ்ந்து, தான தருமங்கள் செய்வதிலும், எவ்வேளையிலும் எவருக்கும் உதவுபவராகவும் வாழ்வாங்கு வாழ்ந்து வந்தவர். எங்கள் அம்மா சிறந்த குடும்பத் தலைவியாகவும், நிறைவான சமூகப் பணியாளராகவும் வாழ்ந்து காட்டிய உன்னத மாது.

அம்மா! உங்கள் பன்னொன்பது கேட்டாலே பாங்கில் உள்ளோர் பாகினோடு பழச்சுவையும் சுவைப்ப தொப்பார்! என்னாளில் எப்பிறப்பில் இனியெய் வாழ்வில் எங்களம்மா, எங்களம்மா என்று காண்போம்!

ஆண்டுகள் இருபத்தைந்தானாலும்
என்றும் உங்கள் நினைவுகலாத
அன்பான கணவரும் பிள்ளைகளும்.

தகவல்: மகன் ஆர். ஆர். ராஜ்குமார்
647 289 6164



RE/MAX®

Community Realty Inc.
Brokerage*

Kannan Panchalingam


Sales Representative

647-928-8889

1265 Morningside Ave. Suite # 203, Toronto, ON M1B 3V9

Business: 416-287-2222 • Fax: 416-282-4488

pkannanp@gmail.com





DR. ILLANGO & ASSOCIATES
ORTHODONTICS, ORAL SURGERY, IMPLANT

Dental Office

BRACE FOR A GREAT SMILE



SCARBOROUGH

3852 Finch Ave. East,
Suite 204 & 303
Scarborough, ON.
Tel: 416 292 7004

New Location

BRAMPTON / MISSISSAUGA

7920 Hurontario St.,
Unit 37
Brampton, ON
Tel: 905 457 1700

FREE! Real Estate Classes



Successful Real Estate Office With Over 300 Salespeople



★ **No Franchise Fees** ★ **No Monthly Fees** ★ **No Desk Fees**
International Award Winning Office
Top 5th HomeLife Office In Canada-2012

- ➔ **Attractive Commission Split.**
- ➔ **Over 300 Salespersons.**
- ➔ **Daily Training, Full Services Office**
- ➔ **24 Hrs Access to the Office**
- ➔ **Office Open 7 Days/ Week**



HOMELIFE /FUTURE REALTY INC., Brokerage
 205 -7 Eastvale Dr., Markham, Ontario, L3S 4N7
 Bus: 905.201.9977 | 416.264.0101

Selva Vettyvel
 Broker of Record
 Tel:416-568-4301

*Based on TREB data: 2012. (does not include independent or other franchisors). ©2012 HomeLife Realty Services Inc. All Rights Reserved. Each Office is Independently Owned and Operated. Not intended to solicit Agents or Brokers currently under contract.

INDEPENDENTLY OWNED AND OPERATED